

கூட்டுநிறுவன மற்றும் தனிநபர் வரியியல்

பாடஎண் : 304

2023/2024 வரிமதி ஆண்டுக்காக
இற்றை படுத்தப்பட்டது

இவ்விணைப்பானது 2023 ஜூன் அச்சுப் பதிக்கப்பட்ட வரியியல்
கையேட்டுப் புத்தகத்திற்கு மட்டும் பொருத்தமானது. (03 ஆவது பதிப்பு)

முக்கியமானது

புதிய பாடத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் பரீட்சைகளுக்கு
மதிப்பீட்டு ஆண்டு வரியியல் விதிகள் பின்வருமாறு
பரிசீலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க

பரீட்சை

மதிப்பீட்டு ஆண்டு (Y/A)

2024 ஜூலை

-

2023/2024

2025 ஜனவரி

-

2023 /2024

Published by:

இலங்கைக்கணக்கீட்டு தொழினுட்பவியலாளர் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்டது

Chapter 01 | இலங்கை வரியியலுக்கான அறிமுகம்

-Page 08-

1.4.1 வருமான வரி


Following should be deleted

மற்றும் 2021ம் ஆண்டின் 10ம் இலக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் இச்சட்டத்தின் கீழ்

-Page 9-

1.5 வருமான வரி அறவீடு (விதிப்பனவு பிரிவுகள்)

Following figure should be as follows.



-Page 10-

1.5.2 வரி பொறுப்பானது “எவ்வளவு காலப்பகுதிக்கு” கணிப்பிடப்படுகின்றது?

3rd para should be as follows.

உதாரணமாக, 2023/24 மதிப்பீட்டு ஆண்டு 01.04.2023 முதல் 31.03.2024 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இருப்பினும், ஒரு அறக்கட்டளை அல்லது நிறுவனம் ஆணையாளர் நாயகத்திற்கு அதன் மதிப்பீட்டு ஆண்டு மாற்றத்திற்காக விண்ணப்பிக்கலாம். (பிரிவு 20 (2)).

தீர்வுகள்

2nd answer should be as follows.

வருமான வரி ஆணையாளரின் அனுமதி இன்றி வேறொரு 12 மாத கணக்கீட்டு அறிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

Chapter 02 | வருமான மூலங்கள்

2.1.3 நன்மைகளின் மதிப்பு

1st paragraph should be as follows

காசு அடிப்படையற்ற நன்மைகளின் பெறுமதி 01.04.2023 இலிருந்து பின்வருமாறு - (06.04.2023இல் வெளியிடப்பட்ட அரசு சுற்று நிருபம் R1க்கமைவாக)

2 (i) table should be as follows

விபரம்	தொடர்புடைய மாதத்திற்கான காசு அல்லாத நன்மைகளின் பெறுமதி		
	மதிப்பிடப்பட்ட பகுதி	மதிப்பிடப்படாத பகுதி	ஏஸ்டேட் பங்களாக்கள்
தொழில் வழங்குனரால் வழங்கப்பட்ட தங்குமிடம்	குறித்த மாதத்திற்கான சம்பளத்தில் 12.5 வீதம்	குறித்த மாதத்திற்கான சம்பளத்தில் 10 வீதம்	குறித்த மாதத்திற்கான சம்பளத்தில் 7.5 வீதம்

Following should be removed

எந்தவொரு குடியிருப்பு இடத்தின் மதிப்பும் எந்தவொரு பாதுகாப்பு, வீட்டுப் பணிப்பெண்கள், ஊழியர்கள், சலவை போன்றவற்றை உள்ளடக்கியதாக கருதப்பட வேண்டும்.

குறிப்பு (Note): எந்தவொரு நன்மையின் மதிப்பும் நியாயமான சந்தை மதிப்பை விடக் குறைவாக இருந்தால், ஒரு பணியாளரின் வேலைவாய்ப்பு வருமானத்தில் **PAYE** இன் நோக்கத்திற்காகக் கருதப்படும் நன்மைக்கும் நியாயமான சந்தை மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு உள்ளாட்டுச் செலவாக அனுமதிக்கப்படக்கூடாது.

Following should be added after the table

சம்பளம் என்பதில் விதவைகள் மற்றும் அநாதைகளுக்கான கொடுப்பனவுக்கான கழிப்பனவுகள் கழிக்கப்பட்ட பின்னரான பெறுமதியாகும். ஏனைய விடயங்களில் தொழில் தருநரினால் வழங்கப்படும் மொத்த சம்பளத்தை கருத்திற் கொள்ள வேண்டும்.

2 (iii) paragraph should be as follows

(iii) ஊழியரால் செலவழிக்கப்பட்ட தொகை தொழில் தருநரால் மீளளிப்பு செய்யப்படல் அல்லது தொடர் மாடிக் குடியிருப்புக்கான கொடுப்பனவு, உண்மைக் கொடுப்பனவு ஊழியருக்கு மீளளிப்பு செய்யப்பட்ட தொகை

2 Following paragraph should be added as (iv)

(IV) ஊழியரின் சம்பளத்தில் இருப்பிடத்திற்காக அல்லது வாடகைக்காக கழிக்கப்படும் தொகை ஊழியரின் நன்மையாகும்.

3 should be replaced as follows

3. போக்குவரத்து கட்டணம் அல்லது போக்குவரத்து தொடர்பான வசதிகள் தொழில் தருனரால் வழங்குதல்

நன்மையின் பணப்பெறுமதி,வாகனம் வழங்கப்பட்டு பகுதியளவில் சொந்த தேவைக்கு பயன்படுத்தல் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவு(பந்தி (b)வும் (c) கீழ்) வாகனத்திற்காக வழங்கப்படும் கட்டணம் பின்வருமாறு வரிக்கணிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

வாகன வகை	தொடர்புடைய மாதத்திற்கான காசு அல்லாத நன்மைகளின் பெறுமதி		
	வாகனம்	ஓட்டுனர்	எரிபொருள்
ஏதாவது வாகனம்	20,000	10,000	20,000

- (a) தொழில் தருனரால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் (பகுதியளவில்) ஊழியரினால் தனிப்பட்ட பாவனைக்காக பாவித்தல்.
- (b) நன்மையின் பெறுமதியில் 25% தொழில் பெறுநரினால் செலவழிக்கப்பட்ட தொகை, ஏதாவது தொகை தொழில் பெறுநருக்கு அவருடைய சொந்த வாகனத்தை பயன்படுத்தலுக்கோ அல்லது வாடகை வாகனத்தை பயன்படுத்தியமைக்காக செலுத்தப்பட்டால், தொழில் வழங்குநரால் வாகனம் வழங்கப்பட்டு நிறுவன தேவைக்காக பயன்படுத்தல் (முழுமையாகவோ/பகுதியளவிலோ)ஊழியரால் பயன்படுத்தல்,ஏதாவது சுற்று நிருபம் ஆலோசனை அல்லது நிபந்தனை அரசால் வெளியிடல்.
- (c) ஊழியர் ஒருவருக்கு வாகன வசதி தொழில் வழங்குனரால் வழங்கப்பட்டு எரிபொருள் வழங்கப்படுமாயின் எரிபொருள் பெறுமதியில் 25% தொழில் பெறுநர் வரிக்குட்படுவார்.
- (d) மேற்படி 3(a) வின்படி நன்மையின் பெறுமதி கணிப்பீடானது ஒரு வாகனத்தின் பெறுமதி முதன்மை தொழிலிருந்து பெறப்பட்டது அல்லது இரண்டாம் தொழில் மூலம் பெறப்பட்டது.
- (e) பந்தி (3)c யின் படி தொழில் பெறுநருக்கு எரிபொருள் வழங்கலானது ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு இருக்கும் போது ஒரு வாகனத்திற்குரிய பெறுமதி வரிக்குட்படும். இவ்வாகனம் முதன்மை தொழிலிருந்து அல்லது இரண்டாம் தொழிலிருந்து வழங்கப்பட்டிருக்கலாம்.
- (f) மேலதிக வாகனங்களுக்கு தொழில் தருநரால் அல்லது தொழில் பெறுநரால் செலவழிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளக்கூடிய கிரயம் மற்றும் எரிபொருள் பெருமதி சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலதிக வாகனத்திற்கான கிரயம் மதிப்பிட முடியாதிருக்கும் பொது மாதாந்த செயற்பாட்டு குத்தகை பெறுமதியின் சந்தைப் பெறுமதியில் மதிப்பிடப்படும். (மாதாந்த பெறுமதி வாகன இயந்திரத்தின் சமனான வாகனங்களுக்கமைவாக சேர்த்துக்கொள்ளப்படும்)
- (g) தொழில்பெறுநரின் தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள் நன்மையின் பணப்பெறுமதி (முழுமையாக அல்லது பகுதியளவில்)
- தொழில்தருநரால் வழங்கப்பட்ட காசு அடிப்படை அல்லது நன்மை எரிபொருளுடன், மாதாந்தம் ரூ5000 (இவ்வாகனத்தின் இயந்திர திறன் கருத்திற்கொள்ளப்படமாட்டாது)
 - தொழில் தருநரால் வழங்கப்பட்ட காசு அடிப்படையல்லாத நன்மை எரிபொருள் இல்லாதிருப்பின் மாதாந்தம் ரூ3000 (வாகனத்தின் இயந்திரத்திறன் கருத்திற்கொள்ளப்படமாட்டாது)
- (h) தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தப்படும் நன்மையின் பெறுமதி
- கள வேலைக்காக பயன்படுத்துவதற்காக தொழில் தருநரால் தொழில்பெறுநருக்கு மோட்டர் வாகனம் வழங்கப்பட்டு மோட்டார் வாகன ஓட்டப்பதிவுகள் ஊழியரால் பேணப்படுமாயின் அவ்வாறான நன்மைக்காக ஒரு கிலோமீட்டருக்காக ரூபா 25 வழங்கப்படும். (வாகன இயந்திர திறன் கருத்திற்கொள்ளப்படமாட்டாது) ஆனால்

இந்நன்மைக்கான பெறுமதி மாதத்திற்கு ரூ 20000ஐ மிஞ்சக்கூடாது.

- ii. தொழில்பெருநருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு அவரால் சரியான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பதிவுகள் முறையாக பராமரிக்கப்படின் கிலோமீட்டருக்கு ரூ5 வழங்கப்படும்.(வாகனத்தின் இயந்திரத்திறன் கருத்திற்கொள்ளப்படமாட்டாது)
- (i) ஊழியருக்கு சொந்தமான வாகனத்திற்கான பராமரிப்புச் செலவு அல்லது எரிபொருள் கிரயம் தொழில் தருநரால் மீளழிப்புச் செய்யப்படுமாயின் உண்மைக்கிரயம் ஊழியருக்கு வழங்கப்படமாட்டாது.
- ஏதாவது தொகை ஊழியரின் சம்பளத்தில் கழிமானம் செய்யப்படுமாயின் போக்குவரத்திற்காக பயணக்கொடுப்பனவாக தொழில் நன்மை 3(a,b,c) அல்லது (e) படியான தொகை ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும்.

5 should be replaced as follows

5. குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படல்.

தொழில் தருநரால் அல்லது தொழில் தருநர் சார்பில் வங்கி அல்லது நிதி நிறுவனம் ஒன்று ஊழியருக்கு கடன் வழங்கப்பட்டு தொழில் தருநர் அக்கடனுக்கான வட்டிப் பெறுமதியை முழுமையாகவோ பகுதியளவிலோ செலுத்துவாராயின் இந் நன்மை பாரபட்சமின்றி எல்லா ஊழியருக்கும் வழங்கப்படுமாயின் அந்நன்மை பூச்சிய வீதமாகும்.

6 and 7 should be added as follows

6. ஊழியரின் தொலைபேசிக் கட்டணத்தை செலுத்துதல்

ஊழியர் அலுவலக தேவைக்கோ அல்லது சொந்த தேவைக்கோ தொலைபேசியையோ தொடர்பாடல் சேவையையோ பயன்படுத்தி அதற்கான கட்டணத்தை தொழில் வழங்குநர் செலுத்துவாராயின் செலுத்திய கட்டணத்தில் 50%

7. ஏனைய பணமில்லா நன்மைகள் தொழில் தருநரால் வழங்கப்படல்

தொழில் தருநரால் ஊழியருக்க வழங்கப்பட்ட ஏனைய நன்மைகள் பணமில்லா வருமானங்கள் (பந்தி 1 தொடக்கம் 6 வரையான நன்மையல்லாமல்) - முழுக்கொடுப்பணவு

பெறுமதி கணிப்பிட முடியாத போது பெறுமதியின் சந்தைப் பெறுமதி

-page 24-

2.1.6 கட்டணம் செலுத்தும் அடிப்படை

Example 1 should be amended as follows

எடுத்துக்காட்டு 1

திரு. கமகே ABC நிறுவனத்தின் ஊழியர். 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு ஈட்டிய இலாபத்தில், 2023 டிசம்பரில் நிறுவனம் ரூ. 500,000 மிகையுதியம் செலுத்தியது. திரு. கமகே வரி விதிக்கப்படுவார் 2022/2023 மதிப்பீட்டு ஆண்டிற்காக இந்த மிகையுதியம் கணக்கில் கொள்ளப்படும்.

-Page 25-

Following should be removed

ஓய்வூதிய சலுகைகளுக்கு குறைந்த விகிதங்கள் பொருந்தும் (பின்வரும் விதிங்கள் 31.12.2019 வரை செல்லுபடியும்)

- (a) பங்களிப்பு காலம் அல்லது வேலைவாய்ப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் இடத்தில்

மொத்த ஊழிய வருமானம்	வரி
முதல் ரூ. 2 000 000	-
அடுத்த ரூ. 1 000 000	5%
மிகுதி	10%

(b) பங்களிப்பு காலம் அல்லது வேலைவாய்ப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடவாக இருக்கும் இடத்தில்

மொத்த ஊழிய வருமானம்	வரி
முதல் ரூ. 5 000 000	-
அடுத்த ரூ. 1 000 000	5%
மிகுதி	10%

01.01.2020 முதல் பின்வரும் வீதங்கள் பிரயோகிக்கப்படும்.

-Page 32-

2.2.5.1 பொது கழிவுகள் (பிரிவு 10) - பொது விதிகள்

Following should be replaced as 2.2.5.1

- (a) ஊழியரின் தனிப் வருமானத்தில் கழிமானங்கள் மேற்கொள்வதில்லை. (பிரிவு10(1) (a))
(b) குறித்த சில கழிமானங்களை அனுமதிக்ககூடாது. பிரிவு (10(1)(b))
- நிறுத்தி வைத்தல் வரி-
வரி ஆணையாளருக்கு செலுத்தும் வரை அனுமதிக்கப்படமாட்டாது.
- சட்டத்தில் குறிப்பிடப்படாத கழிமானங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.
- ஒன்றுக்கு மேற்பட்ட கழிமானங்கள் மேற்கொள்ளும் போது மிக அவசியமான கழிமானங்கள் அனுமதிக்கப்படும். பிரிவு10(1)(b) படி பின்வரும் கழிமானங்கள் தனிநபரின் வருமானக் கணிப்பீட்டின் போது
 - உள்நாட்டுச் செலவுகள் (பிரிவு 197)
 - வருமானவரி திணைக்களத்திற்கு செலுத்திய வரி அல்லது ஏனைய அனுமதித்த வரிக்கொடுப்பனவுகள்
 - உ+ம் 1. நிதிச்சேர் சேவைகளுக்கான பெறுமதிசேர் வரி
 - விதைக் காப்புறுதிக் கட்டணம்
 - பொருளாதார சேவைக்கட்டணம்
 - அரசு செலுத்தவேண்டியவ வட்டி தண்டப்பணம் அல்லது எழுத்து மூலமான சட்ட மீறல்களுக்கான அரசதுணைப்பிரிவுகளுக்கு செலுத்தியவை
 - வரி விலக்கழிக்கப்பட்ட செலவுகள் அல்லது இறுதி நிறுத்தி வைத்த வரி
 - ஓய்வூதிய நன்மைகள், ஊழிய வருமானக்கணிப்பீட்டில் உள்ளடக்கப்படாதவை அல்லது தொழில் வழங்குநரின் அனுமதித்த நிதியங்களுக்கான பங்களிப்புதொகை வ.ஆ(ஓய்வூதியம், நம்பிக்கை,பணிக்கொடை அல்லது சேமிப்பு நிதி அல்லது சேமிப்பு சங்கம்)
 - கம்பனியின் பங்கிலாபம்
 - கனியாட்டச் செலவுகள் அல்லது வெளிப்பாய்வுகள்

01.04.2021 முதல் கனியாட்டம் என்றால் ஒரு நபருக்கு வழங்கப்படும் மதுசாரம்,சிகரெட்டுக்கள்,

இருப்பிட வசதி மற்றும் ஊழிய திருப்தி நிகழ்வுகளைக் குறிக்கும்.

- ஒதுக்கத்திற்கு அல்லது ஏற்பாடு ஒன்றுக்கு மாற்றப்படும் தொகை இது எதிர்காலத்திற்காகவும் இருக்கலாம்
- லொத்தர், சூதாட்டம், போன்றவற்றுக்கு செலுத்தப்பட்ட தொகை ஆனால் குறித்த வணிகம் லொத்தர் அல்லது சூதாட்ட வணிகமாக இருக்கக்கூடாது.
- ஒரு நாளைக்கான காசுக்கொடுப்பனவு ரூ500,000 மேல் ஆனால் வங்கியூடான கொடுப்பனவாக இருக்கக்கூடாது.

-Page 34-

2.2.5.4.1 வட்டி செலவுகள் (பிரிவு 12)

Example should be amended as follows

2022/2023 மதிப்பீட்டு ஆண்டில், அவர் ரூ. 300,000 கடனுக்கான வட்டியாக. 2023/2024 மதிப்பீட்டு ஆண்டில் அவர் அலுவலக கட்டிடத்தை விற்றார். மற்றும் செலுத்தப்பட்ட கடன் வட்டி ரூ. 250,000. பிரிவு 12 (a) இன் கீழ் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டில்

திரு. நிமல் ரூ. 150,000 (கடனில் 50%) புதிய அலுவலக கட்டிடத்தை நிர்மாணிக்க பயன்படுத்தப்படும் நிதிக்கு வட்டியாக செலுத்தப்படுகிறது, ஏனெனில் இது ஆண்டுக்கு பயன்படுத்தப்படும் சொத்து.

வரி மதிப்பாண்டு 2022/2023இல் பிரிவு 12(a) திரு நிமல் ரூ150,000ஐ கழித்து கொள்ளலாம். (50% கடன்வட்டி) புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக பெறப்பட்ட கடனுக்கு செலுத்திய வட்டி இதேபோல் (பிரிவு12)

- a) இதேபோல், (பிரிவு 12) ஊழியர்களின் சம்பளமான ரூ. 75,000 செலுத்தப் பயன்படும் நிதி வணிக வருமான உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது எனின் அந்நிதியிலிருந்து பெற்றப்பட்ட வட்டியைக் கழிக்க முடியும். ரூ. 75,000 வட்டி செலுத்தப்பட்ட அவரது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிதியில் இருந்து கழிக்கப்படாது.
- b) மேலும், அவருக்கு 2022/2023 மதிப்பீட்டு ஆண்டில் அலுவலக கட்டிடத்தை நிர்மாணிக்க பயன்படுத்தப்பட்ட நிதிக்கு ரூ. 125,000 வட்டி செலுத்தப்படுகிறது, ஏனெனில் இதுபோன்ற கட்டிடம் வணிகத்திற்கான வருமான உற்பத்தியில் தொடர்புடைய ஆண்டில் பயன்படுத்தப்படவில்லை.

-Page 34-

2.2.5.4.2 மெல்லிய மூலதன விதி (பிரிவு 18)

2nd paragraph should be amended as follows

ஒரு நிறுவனத்தின் வருமானத்தை கணக்கிடுவதில் வட்டி செலவினங்களைக் குறைப்பதை பிரிவு 18 கட்டுப்படுத்துகிறது. இது மெல்லிய மூலதன விதி என்று அழைக்கப்படுகிறது. பின்வரும் விதியானது 01.04.2021 வரை பிரயோகிக்கப்படும்.

-Page 34-

Following should be added

ஏதாவது காரணத்திற்காக நிதிக்கிரயம் ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்படாவிடின் மேற்குறித்த கணிப்பீட்டின் பாவிக்கப்படாத எல்லை அடுத்த ஆண்டுக்கான தொகை வரையரை எல்லை கணிப்பீடானது சமமான தொகையாகவே எடுத்துக்கொள்ளல் வேண்டும்.

-Page 34-

Following should be removed

முக்கிய குறிப்பு - 01 ஏப்ரல் 2021 தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டில் ஏற்பட்ட நிதிக் கிரயமானது (முன்கொணர்ந்த தொகை தவிர்ந்த) மேற்குறிப்பிட்ட வரையறையை கருத்தில் கொள்ளாது கழிக்க முடியும். குறித்த மதிப்பீட்டாண்டு, மேற்குறித்த 6 வருட நோக்கத்தில் பரிந்துரைக்கப்படமாட்டாது.

-Page 35-

Example should be amended as follows

கம்பெனி டி ஒரு ஆடைத் தொழிற்சாலை மற்றும் வட்டி செலவு ரூ. 2023/2024 மதிப்பீட்டு ஆண்டில் 2,500,000. 31.03.2024 திகதியின்படி நிறுவனத்தின் இருப்புநிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது பின்வருமாறு.

கூறப்பட்ட மூலதனம் 5,000,000

இருப்பு 2,000,000

நீண்ட கால கடன்கள் 30,000,000

நிதி கருவிகளுக்குக் கூறப்படும் நிதி செலவு = (ரூ. 2,500,000 / ரூ. 30,000,000) x [(ரூ. 5,000,000 + ரூ. 2,000,000) x 4] = 2,333,333

Y / A 2023/2024 இல் கழிக்க அனுமதிக்கக்கூடிய நிதிக் கருவிகளுக்குக் காரணமான நிதி செலவு = ரூ. 2,500,000.

-Page 36-

2.2.5.4.4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவு (பிரிவு 15)

following should be added as the last sentence

மேலும், ஆறாவது அட்டவணையின் கீழ் ஒரு நபர் மேலதிக விலக்குக்கு தகுதியுடையவர், இது 01.04.2018 க்குப் பிறகு ஒரு தற்காலிக சலுகையாகும் கதன்படி 2023/2024 இல் கச்சலுகை வழங்கப்படாது.

-Page 36-

1st paragraph of Example should be amended as follows

நிறுவனம் ஒரு புதிய உரத்தை ஆராய்ச்சி செய்து வளர்க்கும் நோக்கங்களுக்காக 2023/2024 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது இரண்டு ஆண்டு செயல்முறை.

-Page 39-

Example should be amended as follows.

ABC ஒரு ஆடை தொழிற்சாலை. இது ஒரு இயந்திரத்தை 01.06.2021 அன்று ரூ. 1,000,000/- மற்றும் வருமான உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ABC தொடர்ந்து அதைப் பயன்படுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம், மூலதன கொடுப்பனவு பின்வருமாறு கணக்கிடப்படுகிறது

ஆண்டு	பெறுமானத் தேய்வு அடிப்படை	மிகுதி ஆண்டுகள்	ஆண்டின் பெறுமான தேய்வு	திரண்ட பெறுமதி தேய்வு
2021/2022	1,000,000	5	200,000	200,000
2022/2023	800,000	4	200,000	400,000

2023/2024	600,000	3	200,000	600,000
2024/2025	400,000	2	200,000	800,000
2025/2026	200,000	1	200,000	1,000,000

-Page 40-

2.2.5.4.7 மேம்பாடுகள் (பிரிவு 14)

following should be amended as;

பின்வருவனவற்றின் கீழ்வகைப்படுத்தப்பட்ட சொத்துக்கள்

- கட்டடங்கள், கட்டமைப்புகள் மற்றும் ஒத்த தேய்மானமடையக்கூடிய சொத்துக்கள் (வகுப்பு 4) - 5%
- அனைத்து ஏனைய சொத்துக்களும் - 20%

} கடந்த முடிவில்
சொத்தி நேறிய நிக

தேய்விடக்கூடிய சொத்தின் தேறிய நிகரப்பெறுமதி இதன்படி பூச்சியம் ஆகும். சீர்திருத்தத்திற்கான கழிப்பனவு சமமான தொகையில் பதிவழிக்கப்படவேண்டியது.

(அ) 12 நிதியாண்டுகளுக்கு, வகுப்பு படி தேய்விடக்கூடிய சொத்துக்களுக்கு

(ஆ) மூன்று ஆண்டுகளுக்கு ஏனைய வகுப்பு தேய்விடக்கூடிய சொத்துக்களுக்கு, கிரயம் ஏற்பட்ட வருடத்திலிருந்து சீராக்கம் செய்யப்படுதல் வேண்டும்.

-Page 41-

Example should be amended as follows

மேற்கண்ட உதாரணத்தைக் கவனியுங்கள், 2023/2024 மதிப்பாண்டில் மேம்பாட்டிற்கான பழுதுப்பார்த்தல் = ரூ. 400,000

பிரிவு 14 மற்றும் 16 இன் கீழ் முறையே பழுதுபார்ப்பு செலவு மற்றும் தேய்மானம் கொடுப்பனவு பின்வருமாறு

மதிப்பீட்டு ஆண்டில் - 2023/2024, பழுதுபார்க்கும் செலவு - ரூ. 400 000

முந்தைய ஆண்டின் இறுதியில் (அதாவது 22/23) சொத்தின் எழுதப்பட்ட மதிப்பு ரூ. 800,000

அனுமதிக்கக்கூடிய பழுது செலவு (800,000 X 20%) ரூ. 160,000

அதிகப்படியான பழுதுபார்ப்பு செலவு பெறுமானத் தேய்விடப்பட்ட அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும் ரூ. 240,000

மீதமுள்ள மதிப்பீட்டு ஆண்டுகளுக்கு மூலதன கொடுப்பனவு வழங்கப்படும்.

ஆண்டு	பெறுமானத் தேய்வு அடிப்படை	மிகுதி ஆண்டுகள்	ஆண்டின் பெறுமான தேய்வு	திரண்ட பெறுமதி தேய்வு
2021/2022	1,000,000	5	200,000	200,000
2022/2023	800,000	4	200,000	400,000
2023/2024	600,000	3	200,000	600,000
2024/2025	640,000	2	320,000	920,000
2025/2026	320,000	1	320,000	1,240,000

அதன்படி, பல ஆண்டுகள் காலாவதியான பிறகு செய்யப்பட்ட பழுது மற்றும் மேம்பாட்டு செலவு (இங்கு 5 ஆண்டுகள்) தேய்மானம் அடிப்படையில் மதிப்பு மற்றும் ஆண்டுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக அனுமதிக்கப்படாது.

-Page 43-

2.2.5.4.10 சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செலவுகள்

following should be amended as follows.

1. 2021/2022 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் எந்தவொரு 2022/2023 வருட மதிப்பீட்டு ஆண்டிலும், ஒரு வணிக சந்தைப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்பாடல் செலவினங்களிலிருந்து ஒரு நபரின் வருமானத்தை மதிப்பீட்டு ஆண்டில் வருமான உற்பத்தியை கணக்கிடும்போது, அச்செலவானது மூலதன இயல்பான அல்லது வருமான செலவா என்பதைப் பொருட்படுத்தாமல் கழிக்கப்படும்

-Page 43-

2.2.5.4.10 சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செலவுகள்

following should be removed.

“சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் செலவுகள்” என்பதன் பொருள், எந்தவொரு நபர் செய்யும் எந்தவொரு செலவும்-

சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செலவுகள் மீது மேலதிக 100 வீத கழிப்பனவு, 01 ஏப்ரல் 2021 இலிருந்து 3 வருடங்களிலிருந்து 2 வருடமாக குறைக்கப்பட்டுள்ளதுடன், 2023-2024 மதிப்பீட்டாண்டில் முடிவடைகிறது.

-Page 44-

2.2.5.4.11 பிற கழிவுகள்

2nd point should be amended as follows

2. வங்கி வியாபாரத்தை நடத்தும் ஒருவர் இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுகளின்படி அறவிட முடியா கடனுக்கான குறிப்பிட்ட ஏற்பாட்டைக் கழிக்க முடியும், ஆனால் அத்தகைய ஏற்பாட்டில் இருந்து கழிக்கூடிய தொகை ஆணையாளர் 25.10.2022. திகதியிட்ட 2305/05 வர்த்தமானி மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

-Page 45/46-

2.3.1 பங்கு இலாபம்

following should be added after point (c)

01.10.2022 இல் அல்லது அதன் பின்பு உள்நாட்டுக்கம்பனியால் வழங்கப்படும் பங்கிலாபம்

- (1) இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கமைவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் போது
 - (அ) இறக்கி ஏற்றல் வியாபாரம், சிறு பதப்படுத்தப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்தல்.
 - (ஆ) கரை கடந்த கம்பனி பொருட்களை ஒரு நாட்டில் உற்பத்தி செய்து அல்லது ஒரு நாட்டில் உற்பத்தி செய்து இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்தல் இலங்கைக்கு கொண்டு வராமல் இருத்தல்.
 - (இ) வெளிநாட்டு வாடிக்கையாளருக்கு முன் - முடிவு சேவை வழங்கல்

- (ஈ) பிரதான காரியாலயத்தின் செயற்பாடுகளான பிரதான கொள்வனவாளர்களான முகாமைத்துவ நிதிச்சேவை வழங்கல், சங்கிலி மற்றும் பற்றுச்சீட்டு வழங்கல் நடவடிக்கைகள்
- (உ) வழங்கல் சேவை கட்டுண்ட பண்டகசாலை அல்லது இரு நாட்டு இணைவு சேவையை இலங்கைக்கு வழங்கல்
- (11) உறுப்பினர் ஒருவருக்கு பங்கிலாபம் அல்லது வேறொரு வழியில் பெறப்பட்ட பங்கிலாபம் உள்நாட்டு கம்பனியிடமிருந்து பெறப்பட்டது அல்லது வேறொரு உள்நாட்டு கம்பனியிடமிருந்து பெற்றது.

-Page 46-

இறுதி நிறுத்தி வைக்கும் கொடுப்பனவுகள் (பிரிவு 88)

1st sentence should be amended as follows

குடியரிமை பெற்றவர்களுக்கு குடியரிமை நிறுவனங்கள் வழங்கும் பங்கு இலாப தொகை.

-Page 46-

following should be removed

2021 ஆம் ஆண்டு 10ம் இலக்க நிருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச்சட்டத்தின் அடிப்படையில் 01.01.2020 இலிருந்து பின்வரும் பங்கு இலாபங்கள் விலக்களிக்கப்படும்.

- வதிவுடைய கம்பனி இன்னொரு வதிவுடைய கம்பனியிலிருந்து பெறப்பட்ட பங்கிலாபத்திலிருந்து ஒரு அங்கத்தவருக்கு பங்குலாபத்தை செலுத்துகின்ற பொழுது அத்தகைய கொடுப்பனவுகள் பிரிவு 84 A உப பிரிவு (1 A) இன் முற்பண வரமான வரியாக கருதப்படும்.
- 2012ம் ஆண்டு 12ஆம் இலக்க நிதிசட்டம் பகுதி iv ஏற்பாட்டிற்கமைய, 1978 ஆம் ஆண்டு 4ம் இலக்கு இலங்கை முதலீட்டு சபை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதலீட்டு சபைகளுடன் உட்கப்பிக்கையில் ஈடுபட்டுள்ள பின்வரும் வணிகங்களுள் ஒன்றுக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைக்கு வதிவிட கம்பனியினால் செலுத்தப்பட்ட பங்கிலாபம்.
 - i. இருக்குமதி, சிறிய செயற்பாடுகள் மற்றும் மீள் ஏற்றுமதிக்கான பொருட்கான வைத்து வியாபாரம் செய்யுமிடம்.
 - ii. ஒரு நாட்டில் கொள்வனவு செய்து இன்னொரு நாட்டில் உற்பத்தி செய்து இலங்கைக்கு கொண்டுவராதது இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கரைகடந்த வணிகங்கள்.
 - iii. வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். முன்னிலைச் சேவைகள்.
 - iv. முதல்நிலை கொள்வனவாளர்களில் தலைமையலுவலக செயற்பாடுகளுக்காக நிதி வழங்கல் சங்கிலி மற்றும் பற்றுச்சீட்டு தயாரிக்கும் செயற்பாடுகளை முகாமை செய்தல்.
 - v. இணைக்கப்பட்ட பண்டகசாலை அல்லது பன்நாட்டு கட்டிணைப்பினை இலங்கையில் ஏற்படுத்தல் போன்ற சேவைகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் செயல்முறை.
- வதிவற்ற கம்பனியில் கணிசமாக பங்களிப்பினை கொண்டுள்ள எந்த ஒரு நபராலும் வதிவற்ற கம்பனியில் உள்ள பங்குகளின் உணர்தல் மீதான வருமானமானதிலிருந்தான பங்கு இலாபங்கள். (IRA சட்டத்தின் 3ம் அட்டவனையில் பந்தி (f) இல் “கணிசமான பங்களிப்பு” வரையறுக்கப்பட்டுள்ளது)

-Page 47-

2.3.2 வட்டி

விலக்கு தொகைகள் (மூன்றாவது அட்டவணை)

2nd point should be as follows

- விசேட வைப்பில் இருந்து பெற்ற வட்டி

-Page 49-

2.3.10 முதலீட்டு சொத்துக்களின் உணர்தல் (மூலதன நயங்கள்)

2nd paragraph should be amended and added as follows.

அவ்வாறே மூலதன இலாபங்களுக்கான வரி அறவீடானது முதலீடுகளில் உணர்தல் மூலம் பெறப்பட்ட மூலதன இலாபத்துக்காக பின்வருமாறு வரி கணிக்கப்படும்

இது 01.10.2023 இலிருந்து கம்பனிகளுக்க 30%

ஏனைய நபர்களுக்கு 10%

-Page 51-

சீர்ப்பு குறிப்பு: இடைக்கால ஏற்பாடுகள் [பிரிவு 203 (4)]

After 1st paragraph following should be added.

பிரதிபயன் பெறப்பட்டது

ஒரு நபரின் முதலீட்டு சொத்து தேறியதன் மூலம் பெறப்பட்ட பிரதிபயன் அல்லது பெற வேண்டிய பெறுமதி அச்சொத்துக்கு அல்லது மதிப்பிடப்பட்ட பெறுமதி இவற்றில் எது அதிகமோ அப்பெறுமதி ஆனாலும் வரி அறவீட்டாளர் பெறுமதி மதிப்பீடு சொத்துக்கு பெறப்பட்டதை பிரிவு 38(1), படி அவ்வாறவீடானது மதிப்பீடு செய்யாத போது அப்பெறுமதியின் சந்தை பெறுமதி

மதிப்பீட்டு பெறுமதி என்பது

பெறுமதி தேறும் போது ஏற்பட்டது. இது தகுதியான பெறுமதி மதிப்பீட்டாளரால் கணக்கிடப்பட்ட பெறுமதியாகும்

-Page 53-

following should be added as 2.4.1

2.4.1 கணக்கீட்டு முறைகள்

1. வருமான வரிச்சட்டத்தில் விசேடமாக குறிப்பிடாத போது தனி நபரின் வருமானத்தில் சேர்ப்பனவுகள் மற்றும் கழிமானங்கள் மேற்கொள்ளப்படவேண்டியது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கமைவாகும்.
2. தனிநபரின் ஊழிய மற்றும் முதலீட்டு வருமானங்களை கணிப்பிடும் போது காசு அடிப்படை பின்பற்றவேண்டும்.
3. தனிநபரின் அல்லது நிறுவனத்தின் வருமானவரிக்கான வருமான கணிப்பீடு அட்டுரு அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
4. நபர் ஒருவரின் வருமான வரிக்கான வருமானக்கணிப்பீடானது மேற்கூறியவாறு காசு அல்லது அட்டுறு அடிப்படையில் காணப்படுகின்ற போது அதற்கான மிகப்பொருத்தமான முறை தெரிவு செய்யப்படும்.

Chapter 03 | தனியாளுக்கும் கம்பனிக்குமான (வதியும்) வரியியல்

-Page 59-

3.2.2. தகுதிவாய்ந்த கொடுப்பனவுகளை கோருவதற்கான நிபந்தனைகள் நிவாரணங்கள் பின்வருமாறு: தனிப்பட்ட நிவாரணம்

Should be amended the date as follows.

- a. அறங்காவலர், பெறுநர், நிறைவேற்றுபவர் அல்லது கலைப்பலுவலர் இல்லாத தனிநபருக்கான மதிப்பீட்டின் 01.04.2023 இல் அல்லது பிறகு ஆரம்பிக்கிற ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1,200,000.

-Page 59-

should be removed the following

- b. ஒரு நபருக்கு வேலைவாய்ப்பு வருமானம் இருந்தால், அந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பிலிருந்து அத்தகைய தனிநபரின் வருமானத்தின் ரூ .700,000 இருந்து அந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு வருமானம் வரை அவருக்கு உரிமை உண்டு,

குறிப்பு: தனிநபர் நிவாரணம் ஆண்டுக்கு 3 மில்லியனாக உயர்த்தப்படுவதால், இந்த நிவாரணம் 01.01.2020 முதல் கிடைக்காது.

இந்த நிவாரணம் 31.12.2019 முதல் நடைமுறையிலிருந்து நீக்கப்படும்.

-Page 59-

following should be added

சோலர் பனலில் முதலீடுக்கான நிவாரணம்

-Page 59/60-

following should be removed

வட்டிக்கான நிவாரணம் (31.12.2019 வரை அனுமதிக்கப்படும்)

- d. ஒரு மூத்த குடிமகனாக இருக்கும் ஒரு நபரின் விடயத்தில் (அதாவது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வரி வதிவிட குடியிருப்பாளர்) ஒவ்வொரு மதிப்பீட்டின் ஆண்டுக்கு தனிநபரின் மொத்த வட்டி வருமானத்திற்கு நிவாரணமானது ஒரு நிதி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட வட்டி வருமானம் ரூ.1,500,000 வரை மட்டுமே காணப்படும்.

குறிப்பு: இந்த நிவாரணம் 31.12.2019 முதல் நடைமுறையிலிருந்து நீக்கப்படும்.

உள்நாட்டு வருமான திருத்த சட்டத்தின் படி, நிவாரணங்களைத் தொடர்ந்து இது முன்மொழியப்பட்டது.

வெளிநாட்டு சேவை வருமானத்திற்கு நிவாரணம் (31.12.2019 வரை மட்டும் காணப்படும்)

- e. இலங்கையில் வெளிநாட்டு நாணயத்தில் வருமானம் ஈட்டிய ஒரு குடியரிமை பெற்ற தனிநபர் அல்லது பங்குடமையின் பங்குதாரர் விடயத்தில், இலங்கைக்கு வெளியே அல்லது அதற்கு வெளியே வழங்கப்படும் எந்தவொரு சேவையிலிருந்தும், இலங்கைக்கு வெளியே பயன்படுத்தப்பட வேண்டிய எந்தவொரு நபருக்கும், ஒவ்வொரு மதிப்பீட்டின் ஆண்டும் மொத்த வருமானம் ரூ. 15,000,000.
- (f) ஒரு குடியரிமை பெற்ற நபரின் விடயத்தில், 01.01.2020 முதல், மொத்தம் ரூ. 1,200,000 வரை செலவிடப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு வருட மதிப்பீட்டில் செய்யப்பட்டுள்ள வரிவிதிப்பு வருமானத்தை அடைவதில் நிவாரணமாகக் கழிக்க முடியும்.
- மருத்துவ காப்பீட்டுக்கான பங்களிப்புகள் உள்ளிட்ட சுகாதார செலவுகள்.
 - உள்நாட்டில், அத்தகைய தனிநபருக்காக அல்லது அவரது குழந்தைகள் சார்பாக தொழில்கல்வி அல்லது ஏனைய கல்வி செலவுகள்.
 - வீட்டுக் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டி தொழில் வழங்குனர் சார்பாக தொழில் செய்பவரால் அல்லது ஊழி சார்பாக தொழில் வழங்கு னாழாப் மேற்கொள்ளப்பட்ட.
 - சலவு தவிரந்த ஏனைய அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு பங்களிப்பு.
 - பங்கு அல்லது உரிமைகளை வாங்குவதற்கு ஏற்படும் செலவு.

-Page 60-

Question 1 should be amended as follows

திரு பெரேரா 2023/2024 இல் வணிக வருமானமாக ரூ2400,000ஐயும் ரூ600,000ஐ முதலீடாக வைத்திருக்கும் பட்டியல் படுத்தப்படாத பங்குகளின் ஒரு தொகுப்பை உணர்த்தன் மூலமும் பெற்றார். திரு பெரேராவுக்கு வேறு எந்த வரமானமும் கிடைக்கவில்லை. வருமான வரி கணிப்பீட்டிற்காக மொத்த வருமானத்தில் கிடைக்கும் நிவாரணத் தொகையை கணிப்பிடுக

-Page 60/61-

Question 2 should be amended as follows

செல்வி பெர்னாண்டோ பெற்றவை,

வேலைவாய்ப்பு வருமானம் ரூ. 800,000

வணிக வருமானம் ரூ. 200,000

முதலீட்டு வருமானம் ரூ. 400,000 (முதலீட்டு சொத்துக்களை உணர்ந்துகொள்வது மற்றும் ரூ. 300,000 வாடகைக்கு ரூ. 100,000 நயங்களை உள்ளடக்கியது)

செல்வி பெர்னாண்டோவுக்கு வேறு வருமானம் இல்லை என்றும், அந்த ஆண்டு இலங்கையில் வரி வதிவிட உரிமை உள்ளவர் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்

வரி மதிப்பீடு ஆண்டு 2023/24.

அவளுடைய வரிவிதிப்பு வருமானம் என்ன?

-Page 61-

answer 2 should be amended as follows

அவளுடைய வேலைவாய்ப்பு வருமானம், வணிக வருமானம் மற்றும் வாடகைக்கு எதிராக அடிப்படை நிவாரணத்தைப் பயன்படுத்துவதற்கு அவளுக்கு உரிமை உண்டு. முதலீட்டு சொத்துக்களை உணர்ந்துகொள்வதன் மூலம் கிடைக்கும் லாபங்கள் தொடர்பாக எந்தவொரு நிவாரணத்திற்கும் அவளுக்கு உரிமை இல்லை. வரி மதிப்பாண்டு 2023/24 க்கு வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 125,000 ((800,000 + 200,000 + 400,000) - 1,275,000 = 125,000) ஆகும்.

-Page 61-

Question 3 should be amended as follows

திரு. ஆனந்தா 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான தனது வேலையிலிருந்து ரூ. 3.5 மில்லியன் வருமானத்தைப் பெற்றுள்ளார். திரு. ஆனந்தனுக்கு வேறு வருமானம் இல்லை என்றும், அந்த ஆண்டு மதிப்பீட்டில் இலங்கையில் வசிப்பவர் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.

அவரது வரிவிதிப்பு வருமானம் என்ன?

-Page 61-

Y/A of Question 4 should be amended as follows

அலுவலக இடங்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபடும் A நிறுவனத்தை கயன் வைத்திருக்கிறார். கம்பெனி A வணிக வாடகை வருமானத்தை ரூ.4 மில்லியன். மேலதிக, கயன் தனது மறைந்த தந்தையிடமிருந்து ஒரு குடியிருப்பு சொத்தை பிறப்புரிமையாக பெற்றுள்ளார், அதை அவர் தனது பிரதான இல்லமாகப் பயன்படுத்தவில்லை, மாறாக அதனை ரூ. 500,000 வாடகைக்கு விடுத்துள்ளார். பழுதுபார்ப்பு பராமரிப்பு மற்றும் குடியிருப்பு சொத்தின் தேய்மானம் ஆகியவற்றிற்கான உண்மையான செலவினங்களுக்கான விலக்குகளை அவர் கோரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். கயனின் 2022/23 வரி மதிப்பீட்டாண்டுக்கான வரிவிதிப்பு வருமானம் என்ன?

-Page 62-

1st paragraph of answer 4 should be amended as follows

அவருக்கு ரூ 1,200,000 முழுத்தொகைக்குமான வாடகை நிவாரணத்திற்காக விண்ணப்பிக்கலாம். ரூ1,500,000 (25% ரூ06 மில்லியன்) அவருடைய முதலீட்டு வருமானத்திற்கு எதிராக இது இடம்பெறல் வேண்டும். என்பதுடன் அவரின் முதலீட்டு வருமானத்திலிருந்தான வரியிடத்தக்க வருமானம் ரூ3,300,000 ஆகும்.

-Page 62-

Question 5 should be amended as follows

2023/24 மதிப்பீட்டு ஆண்டுக்கு சுனிமால் ரூ. 3 மில்லியன் வரி விதிக்கப்படக்கூடிய வருமானம் உள்ளது. அந்த ஆண்டில், அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு ரூ. 200,000 நாணய நன்கொடையையும், ரூ. 500,000 மதிப்புள்ள மதிப்புமிக்க தளபாடங்களையும் வழங்கினார். மேலும், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திற்கு ரூ. 100,000 பணமாகவும், ரூ. 200,000 மதிப்புள்ள புத்தகங்களையும் நன்கொடையாக வழங்கினார்.

2023/24 மதிப்பீட்டாண்டுக்கான சுனிமாலின் மொத்த தகுதி வாய்ந்த கட்டணம் என்ன?

-Page 62-

Answer 5 - Y/A should be amended as 23/24

-Page 63-

3.3.2.2 ஓய்வூதிய சலுகைகளுக்கு குறைந்த விகிதங்கள் பொருந்தும்

following should be removed

பொருந்தக்கூடிய குறைந்த விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன - (பின்வரும் வீதங்கள் 31.12.2019 வரை மட்டும் செல்லுபடியாகும்)

(a) பங்களிப்பு காலம் அல்லது வேலைவாய்ப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் இடத்தில்

ஓய்வதிய நன்மைகளிருந்தான மொத்த வருமானம்	வீதம்
முதல் Rs.2,000,000	NIL
அடுத்த Rs.1,000,000	5%
மிகுதி	10%

(b) பங்களிப்பு காலம் அல்லது வேலைவாய்ப்பு காலம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடவாக இருக்கும் இடத்தில்

ஓய்வதிய நன்மைகளிருந்தான மொத்த வருமானம்	வீதம்
முதல் ரூ.5,000,000	NIL
அடுத்த ரூ.1,000,000	5%
மிகுதி	10%

2021 ஆண்டு 10ம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்த சட்டத்திற்கமைய நீக்கப்பட்ட நன்மைகளுக்கான வரிவீதங்கள் 01.01.2020 இலிருந்து பின்வருமாறு மீளமைக்கப்பட்டுள்ளது.

-Page 63-

3.3.2.2 ஓய்வதிய சலுகைகளுக்கு குறைந்த வீதங்கள் பொருந்தும் Following should be amended as follows

01.01.2020 இலிருந்து பின்வரும் வரிவீதங்கள் பொருந்தும்

- முதல் 10 Mn ரூபா	- 0%
- அடுத்த 10 Mn ரூபா	- 6%
- மீதி	- 12%

-Page 64-

Following should be removed

குறைக்கப்பட்ட வீதம் - 14%

01.04.2021 இலிருந்து தனிநபரொருவருடைய பின்வரும் வருமானங்கள் மற்றும் இலாபங்கள் குறைந்த வீதமான 14% இல் வரியிடப்படும்.

- வைரம் மற்றும் நகைகாடுடன் தொடர்புடைய கிடைப்பனவுகள்.
- எந்த ஒரு தனிநபராலும் புதுப்பிக்கக்கூடிய சக்தி வழங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மினிசாரத்தை தேசிய கட்டமைப்புக்கு வழங்குவத மூலம் பெறப்படும் தொகை.

-Page 64-

3.3.4.கம்பனிகளுக்கு பொருந்தும் வருமான வரி வீதங்கள் (முதலாம் அட்டவணை)

Following should be added as the last line of the table

மூலதன இலாபங்கள் 10% 30%

-Page 67-

3.5 ஒரு தனிநபருக்கான வரி கணக்கீட்டுக்கான மாதிரி படிவம்

Heading of the table should be added as follows

வரிமதி ஆண்டு 2023/24

-Page 71-

Date of the first line should be amended as follows

01.01.2022 இல் அல்லது பிறகு வதிவுடைய கம்பனியினால் செலுத்தப்பட்ட பங்கு இலாபம்.

-Page 72-

point (w) should be amended as follows

(W) ஏப்ரல் 1, 2021 ஆனால் 01.04.2023 க்குமுன் அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கிய ஒரு நபர் புதிய முயற்சிகளைப் பின்பற்றுவதிலிருந்து பெறப்பட்ட இலாபம் (இது பிளவுபடுவதன் மூலம் உருவாகவில்லை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு நிறுவனத்தினை மறு சீரமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம்) அல்லது வணிகத்திலிருந்து பெறப்பட்ட நயங்கள் அல்லது இலாபங்கள் (ஐசயு இன் அத்தியாயம் ஐஏ இன் கீழ் கணக்கிடப்பட்ட வணிகத்தின் மூலதன சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் எந்தவொரு ஆதாயத்தையும் தவிர்த்து). குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் வரி விலக்கு கோரப்படலாம்.

-Page 72-

point (e) and (f) should be amended as follows

- e. இலங்கையில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தகவல்தொடர்பு கோபுரங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை நிர்மாணித்து நிறுவும் அல்லது அத்தகைய கட்டுமானத்திற்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் எந்தவொரு குடியிருப்பாளருக்கும் 2021 ஜனவரி 1 ஆனால் 01.04.2023 க்குமுன் அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் ஐந்தாண்டு வரி விலக்கு காலம்.
- f. அத்தகைய நபர் 2021 ஏப்ரல் 1 ஆனால் 01.04.2023 க்குமுன் அல்லது அதற்குப் பிறகு களஞ்சிய கிடங்குகளில் முதலீடு செய்திருந்தால், கொழும்பு அல்லது ஹம்பாந்தோட்டா துறைமுகங்களில் உள்ள வெளிநாட்டு வணிகத்துடன் தொடர்புடைய பிணைக்கப்பட்ட களஞ்சிய கிடங்குகள் அல்லது களஞ்சிய கிடங்குகளை அனுமதிப்பதற்கான எந்தவொரு முயற்சியும். மேலே உள்ள உருப்படி ஓ ஐ (a) முதல் (e) வரை வழங்கப்பட்ட வரி விலக்கு காலம் மதிப்பீட்டின் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட பரிவர்த்தனைகளிலிருந்து இலாபம் ஈட்டத் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து கணக்கிடப்படும் அல்லது மதிப்பீட்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மதிப்பீட்டு ஆண்டிலிருந்து உடனடியாக இரண்டு வருடங்கள் நிறைவடைகிறது. வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கும் திகதியிலிருந்து வருடங்கள் கணக்கிடப்படுகின்றன, எது முன்னதாக நிகழ்ந்தாலும்.

-Page 73-

3.6.2 இறுதி நிறுத்தி வைக்கும் கொடுப்பனவுகள்

Following should be added as the first sentence.

01.01.2020 இல் அல்லது அதற்கு பின் இறுதி நிறுத்திவைத்தல் கொடுப்பனவு.

-Page 76-

Y/A of Question 06 should be amended as follows

திரு மொஹமட் 2023/2024இல் பின்வரும் வருமானங்களை பெற்றார்

வணிக வருமானம்	ரூ	1300,000
நிலையான வைப்பு வட்டி வருமானம்	ரூ	200,000
ஊழிய வருமானம்	ரூ	2000,000

2023/2024க்கான திரு மொஹமட்டின் வரியிடத்தக்க வருமானத்தை கணிப்பிடுக

-Page 76-

First paragraph and the first point of Question 07 should be amended as follows

ஒரு குடியரிமை பெற்ற தனிநபரான பிமல் ஒரு புகழ்பெற்ற உற்பத்தி நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளராக பணிபுரிகிறார். 2023/24 மதிப்பீட்டு ஆண்டைப் பொறுத்தவரை அவர் தொடர்பான பின்வரும் தகவல்கள் வழங்கப்படுகின்றன. (இனிமேல் 'மதிப்பீட்டாண்டு' என்று குறிப்பிடப்படுகிறது).

(1) மதிப்பீட்டாண்டின் போது, அவர் தனது முதலாளியிடமிருந்து பின்வருவனவற்றைப் பெற்றுள்ளார்: மேலும் அவர் ஏற்கனவே தொழிற்சாலைக்கு முதன்மை வேலைவாய்ப்பு அறிவிப்பை சமர்ப்பித்துள்ளார்

- மொத்த சம்பளம் - மாதத்திற்கு ரூ. 260,000/-
- ரூ.200,000/- மிகையூதியமாக மார்ச் 2024 இல் பெறப்பட்டது.
- அவர் குடும்பத்துடன் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில், மாதத்திற்கு ரூ.35,000/- வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் செலுத்திய வாடகையை நிறுவனம் திருப்பிச் செலுத்துகிறது.

-Page 77/78-

Answer 7 should be amended as follows

	அட்டவணை இல	ரூ.	ரூ.
மதிப்பிடத்தக்க வருமானம்		4,839,000	
கழி: நிவாரணம்			
தனிநபர் நிவாரணம்		1,200,000	
வாடகைக்கான நிவாரணம் (600,000 x 25%)		150,000	(1,350,000)
நகைமைக் கோடுப்பளவு			
தேசிய சிறுநீரக நிதிக்கு ரூ.100,000/- பணநன்கொடை		100,000	
பணநன்கொடை - கிராமக் கோயில் - அனுமதிக்கப்படவில்லை			(100,000)
வரியிடத்தக்க வருமானம்			3,389,000
முதல் 500,000 X 6%	30,000		
அடுத்த 500,000 X 12%	60,000		
அடுத்த 500,000 X 18%	90,000		
அடுத்த 500,000 X 24%	120,000		
அடுத்த 500,000 X 30%	150,000		
மீதி 611,500 X 36%	220,140		
கழி: வரிச் செலவுகள்			670,140

APIT கழிப்பனவு		45,000	
தவணைக்கட்டண கொடுப்பனவு		10,000	(55,000)
மீதி செலுத்தவேண்டிய வரி			615,140

அட்டவணை 01 -

வருடாந்த மொத்த ஊதியம் (ரூ.260,000x12)		3,120,000
மிகையூதியம்		200,000
வீட்டு வாடகை நன்மைகள் (ரூ. 35,000x12)		420,000
		3,740,000

அட்டவணை 02 - முதலீட்டு -

தொடர்மாடி குடியிருப்பு வாடகை		
வாடகை வருமானம் 50,000x12		600,000
(-) 25% குறிப்பு: 25% கொடுப்பனவைப் பெற, உண்மையான செலவுகளை புறக்கணித்தல்	(150,000)	
திறைசேரி பத்திரங்களின் வட்டி		221,500
பங்கிலாபம்		227,500
பங்கிலாபம் - மற்றைய கம்பனிகள்		-
பட்டியலிடப்பட்ட பங்குகளை விற்பனை செய்வதிலிருந்து பெறப்பட்ட நட்டத்தை கழிக்க அனுமதியில்லை. குாரணம் இந்த வரி பொறுப்பு வருமானம் விலக்குப் பெற்றதால்		-
		821,500

-Page 78/79/80/81/82/83-

Question 8 and answer 8 should be amended as follows

ஏபிசி (பிரைவேட்) லிமிடெட் என்பது உள்ளூர் சந்தைக்கு காலணிகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். 31.03.2024 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வர்த்தகத்தின் மொத்த வருவாய் ரூ.558 மில்லியன் மற்றும் 31.03.2024 நிலவரப்படி நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.10,000,000 (பங்கு மூலதனம் + இருப்புக்கள்). 31.3.2024 உடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான வருமான அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் பின்வருமாறு.

வியாபாரத்திலிருந்து மொத்தம் இலாபம்		42,300,000
வாடகை வருமானம்		6,000,000
மொத்த பங்கிலாபம்		1,720,000
5 வருட திறைசேரி வட்டி		1,600,000
மோட்டார் லோறி விற்பனை இருந்து பெற்ற நட்டம்		(1,200,000)
		50,420,000
(-)		
நிர்வாக செலவுகள்	28,800,000	
விநியோக செலவுகள்	5,380,000	
நிதிச் செலவுகள்	7,000,000	(41,180,000)
நீகர் இலாபம் வரி சேலுந்த முன்		9,240,000

சேலவுகளின் விவரங்கள்

நீர்வாக சேலவுகள்		
ஊதியம் மற்றும் கூலிகள்	10,336,000	
மின்சாரம்	1,800,000	
தொலைபேசி	300,000	
ஓகாமைத்துவக் கட்டணம்	200,000	
EPF மற்றும் ETF	1,045,000	
வாடகை	1,344,000	
திருத்த மற்றும் மேம்பாட்டு செலவுகள்	660,000	
கலியாட்ட செலவுகள்	210,000	
பெறுமானத் தேய்வுகள்	4,745,000	
கணக்காய்வு செலவுகள்	380,000	
சன்கொடை	1,000,000	
பணியக செலவுகள்	4,580,000	
பொ.சே.கட்டணம்	2,200,000	28,800,000
விளம்பரம்		
வியோகச் சேலவுகள்		
அறவிடமுடியாக் கடன் மற்றும் சந்தேகத்திற்கிடையான கடன்	480,000	
விளம்பர செலவுகள்	90,000	
வாகன பராமரிப்பு	210,000	
பயணச் செலவுகள்	4,600,000	5,380,000
நீதிச் சேலவுகள்		
மதிப்பீடு ஆண்டு 21/22 பெறப்பட்ட வங்கி கடனுக்கான வட்டி, 31.03.2023 நிலவரப்படி கடன் இருப்பு ரூ. 44,900,000.	6,000,000	
குத்தகைக்கு செலுத்தப்படும் வட்டி	1,000,000	7,000,000

மேலதிக தகவல்

1. வாடகை வருமானம்

நிறுவனம் தனது அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியை வேறு நிறுவனத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளது. தற்போது, இதற்கு அனைத்து இடப்பரப்பும் தேவையில்லை, ஆனால் எதிர்காலத்தில் முழு இடப்பரப்பும் தேவைப்படும் என்று நம்புகிறது.

2. சொத்து, பொறி மற்றும் உபகரணங்கள் பற்றிய விவரங்கள்

கிரயம்

சொத்து	மிகுதி 01.04.2023 ரூ.	கொள்வனவுகள் ரூ.	விற்பனைகள் ரூ.	மிகுதி 31.03.2024 ரூ.
கட்டிடம்	15,000,000	-	-	15,000,000
பொறி	21,000,000	3,675,000	-	24,675,000
கணனி	1,450,000	120,000	-	1,570,000
உள்ளூர் மென்பொருள்	500,000	-	-	500,000
மோட்டார்	6,650,000	8,400,000	(4,000,000)	11,050,000
தளபாடம்	1,240,000	50,000	-	1,290,000
அருவச்சொத்து	-	2,000,000	-	2,000,000

மொத்தம்	45,840,000	14,245,000	(4,000,000)	56,085,000
---------	------------	------------	-------------	------------

தீர்ண்ட பெறுமானத் தேய்வு

சோத்து	மீகுதி 01.04.2023 ரூ.	ஆண்டிற்கான பெறுமானத் தேய்வு ரூ.	விற்பனைகள் ரூ.	மீகுதி 31.03.2024 ரூ.
கட்டிடம்	6,750,000	750,000	-	7,500,000
பொறி	9,750,000	1,252,000	-	11,002,000
கணனி	1,015,000	170,000	-	1,185,000
உள்ளூர் மென்பொருள்	300,000	100,000	-	400,000
மோட்டார்	3,542,000	2,337,000	(1,500,000)	4,379,000
தளபாடம்	1,116,000	136,000	-	1,252,000
அருவச்சொத்து	-	400,000	-	400,000
மொத்தம்	22,473,000	5,145,000	(1,500,000)	26,118,000

- 2020/2021 மதிப்பீட்டு ஆண்டில் வாங்கிய மோட்டார் லொரியை ரூ.1,300,000 விற்கப்பட்டது. மோட்டார் வாகன தேய்மானக் கணக்கில் தேய்மானத்திற்கான திரட்டப்பட்ட ஒதுக்கீட்டின் மதிப்பு ரூ.1,500,000.
- மேற்கண்ட மோட்டார் லொரியை விற்பனை பின்னர், நிறுவனம் ரூ. 6,400,000 மதிப்பில் புதிய லொரியை வாங்கியது. இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட முந்தைய லொரியின் மொத்த விற்பனை வருமானம் மற்றும் இருப்பு ஐந்தாண்டு குத்தகை ஏற்பாட்டின் மூலம் மூலதனமாக்கப்பட்டது. மாத குத்தகை வாடகை ரூ. 130,000 மற்றும் நிறுவனம் 10 தவணைகளை இந்த ஆண்டில் செலுத்தியுள்ளது. குத்தகை வட்டிக்கு கூடுதலாக, இந்த சொத்தின் தேய்மானத்திற்கான ஏற்பாடாக ரூ. 1,600,000 வசூலிக்கப்பட்டது.
- மோட்டார் வாகன கொள்வனவானது நிர்வாக இயக்குநரின் பயன்பாட்டிற்காக வாங்கிய காரைக் குறிக்கிறது.
- காப்புரிமை உரிமை (அருவமான சொத்து) நிறுவனம் இந்த ஆண்டில் ஷரூ. 2 மில்லியன். காப்புரிமை உரிமையை கையகப்படுத்தும் (யஅமுசவளையவழை) செலவை விற்பனை செலவுக்கு ஆண்டுக்கு 20மூ என நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
- 01.04.2023 நிலவரப்படி மற்ற அனைத்து சொத்துக்களும் 2017/18 மதிப்பீட்டு ஆண்டில் கையகப்படுத்தப்பட்டன / கட்டப்பட்டன என்று வைத்துக் கொள்ளுங்கள்
- ஆண்டின் போது, கட்டிடத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பழைய கொட்டகை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக நவீன செங்கல் சேமிப்பு களஞ்சிய வசதிற்கு மாற்றப்பட்டது. ஒரு புதிய சேமிப்பு வசதியைக் கட்ட இந்நிறுவனம் ரூ. 600,000 செலவழித்துள்ளது மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு ரூ. 60,000 செலவழித்துள்ளது (அடிப்படையில் சில வடிகால் மற்றும் மின் பணிகள்).
- நிறுவனம் திரு குமாரிடமிருந்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளது. மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனம் ரூ. 840,000 வாடகைக்கு செலுத்தியது. வாடகை செலவினங்களின் கீழ் குறிப்பிடப்பட்ட நிலுவையில் கடை மேலாளரின் இல்லத்திற்கு (மாதத்திற்கு ரூ. 42,000) செலுத்தப்பட்டது. அவரது சம்பளம் மாதம் ரூ. 170,000. இது ஊழியர்களின் வருமானத்தின் நன்மையாக கருதப்படவில்லை.
- அறவிடப்பட முடியா மற்றும் கடன்கள்**
இலாப நட்டக் கணக்கில் காட்டப்பட்ட ரூ.480,000 இல், ரூ.280,000 என்பது சந்தேகத்திற்கிடமான கடன்களுக்கான ஒரு ஏற்பாடாகும், மீதமுள்ளவை மோசமான கடன்களாக இருந்தன.
- மதிப்பீட்டு ஆண்டு 2017/18 க்கு செலுத்தப்பட்ட சேவைக்கட்டணம் ரூ.2,200,000 தொகை கால அவகாசம் தாண்டியதன் காரணமாக செலவாக எழுதப்பட்டது.
- நன்கொடை என்பது குழந்தைகளின் பராமரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு பண நன்கொடை குறிக்கிறது.
- 2022/2023 மதிப்பீட்டு ஆண்டுக்கு நிறுவனம் ரூ.5,000,000 வர்த்தக இழப்பைச் சந்தித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டுக்கு இது முன்கொண்டு வரப்பட்டுள்ளது.

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கு நிறுவனம் செலுத்த வேண்டிய, மதிப்பிடக்கூடிய வருமானம், வரி செலுத்தக்கூடிய வருமானம் மற்றும் வருமான வரி ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்.

A விடை 08

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிக் கணிப்பீடு

				+	-
				₹	₹
இலாபம் வரிக்கு முன				9,240,000	
வாடகை வருமானம்					5,400,000
பங்கிலாபம் - முதலீட்டு					1,720,000
வட்டி திரைசேரி பத்திரம்					1,600,000
கணக்கியல நட்டம் - முதலீட்டு				1,200,000	
மிகுதி கொடுப்பனவு மோட்டார்					
இலாபம் / நட்டம்					
= 1,300,000 -(4,000,000 - (4,000,000x20x3)					
= 1,300,000 - 1,600,000					300,000
நட்டம் = (300,000)					
கணக்கியல் பெறுமானத்தேய்வு				4,745,000	
கையகப்படுத்தல்				400,000	
மூலதனக் கொடுப்பனவுகள்	கொள்வனவு ஆண்டு	கிரயம்			
-					
கட்டிடம்	17/18	15,000,000	10%		1,500,000
பொறி	17/18	21,000,000	33.33%	முழுமையாக கோரலாம்	-
பொறி	23/24	3,675,000	5 ஆண்டுகள்		735,000
கணனி	17/18	1,450,000	25%	முழுமையாக கேபரியது	362,500
கணனி	23/24	120,000	5 ஆண்டுகள்		24,000
உள்ளூர் மென்பொருள்த	17/18	500,000	100%	முழுமையாக கோரலாம்	-
மோட்டார் லோரி விற்பனை	18/19	4,000,000	மூலதன கொடுப்பனவு இல்லை		-
மோட்டார் வாகன மிகுதி	17/18	2,650,000	20%		530,000
குத்தகை லோரி	23/24	6,400,000	5 ஆண்டுகள்		1,280,000
கார்	23/24	2,000,000	மூலதன கொடுப்பனவு இல்லை		-
தளபாடம்	17/18	1,240,000	20%		248,000
தளபாடம்	23/24	50,000	5 ஆண்டுகள்		10,000

இலங்கைக்கணக்கீட்டு தொழினுட்பவியலாளர் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்டது

அருவச்சொத்து	23/24	2,000,000	20 ஆண்டுகள்			100,000
திருத்தங்கள் - ரூ. 60,000 - அனுமதிக்கப்படும்						
கட்டிட நிர்மானம்					600,000	
மேம்பாடுகள்						
வரி கீழ் எழுதப்பட்டது 31.03.2023				6,000,000		
	5% கீழ் எழுதப்பட்டது	300,000				
உண்மையான கிரயம்		600,000				300,000
முகாமையாளரின் மொத்த வாடகை செலுத்தப்பட்டது					504,000	
மாதாந்த மொத்த முகாமையாளரின் சம்பளம்			170,000			
குடியிருப்பு நன்மை						
அறவிட முடியாக்கடன் மற்றும் ஐயக்கடன் ஏற்பாடுகள்					280,000	
முழுமையாக எழுதப்பட்ட செலவுகள் - அனுமதிக்கப்படும்						
களியாட்ட செலவுகள் - அனுமதிக்கப்படாது					210,000	
விளம்பரந் செலவு						
நன்கொடை					1,000,000	
வட்டி செலுத்தப்பட்டது (பிரிவு 18*)						
பங்கு மூலதனம்				10,000,000		
A X B (உற்பத்தியாளர் B-4)				10,000,000 x 4 = 40,000,000		
வட்டி செலுத்தப்பட்டது				7,000,000		
கடன் பெறப்பட்டது		44,900,000				
குத்தகைக் கட்டணம் (6,400,000 - 1,300,000)		5,100,000		50,000,000		
(வேறு கடனபட்டோர் இல்லை என கொள்க)						
நிதிககருவியல் தொடர்பான கிரயம்			7/50 = 0.14			
அனுமதிக்கக்க தொகை (யு ஓ டி அனுமதிக்கக்க வீதம்)			40,000,000 x 0.14	5,600,000		
அனுமதிக்கப்படாதவை (C/F)			7,000,000-5,600,000		1,400,000	

எல்லா செலவுகளும் உற்பத்தியின் மற்றும் கட்டுபாடற்ற பரிவர்த்தனைகள் ந					
				19,579,000	7,569,000
இழப்புகளை சரிசெய்ய முன் வணிக இலாபம்				2,010,000	
குறை: மு/ கொ இழப்புகள்				(5,000,000)	
வணிக வருமானம்				7,010,000	
முதலீட்டு வருமானம் - (குறிப்பு 1)				1,600,000	
மதிப்பிடக்கூடிய வருமானம்				8,612,000	
தகுதி வாங்கி கொடுப்பனவுகள்					
வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் 1/5 அல்லது ரூ. 500,000				(500,000)	
வரி விதிக்கக்கூடிய வருமானம்				8,112,000	
வரி பொறுப்பு		2,433,600	வணிக வருமானம்		
வணிக வருமானம் : - 8,112,000 x 30%					
குறை - வரி வரவு					
WHT - வாடகை					
மிகுதி					2,433,600

குறிப்பு 01

முதலீட்டு வருமானம்

பங்கிலாபம் - இறுதி வரி

வட்டி

1,600,000

முதலீட்டு வருமானம்

1,600,000

Chapter 4 | நானாவித முயற்சிகளின் வரியியல்

-Page 91/92-

Question 01 and Answer 01 should be amended as follows

Question 01

திரு. A மற்றும் B ஒரு பங்குடைமையின் சம பங்குதாரர்கள். 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கு, பங்குடைமை வணிக வருமானம் ரூ. 20 மில்லியன் மற்றும் வாடகை வருமானம் ரூ.5 00,000. ஒரு பகுதியாக இது அமையும். பங்குதாரர்கள் திரு. A செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடுங்கள்.

Answer 01

பங்குடமையின் வணிக வருமானம்	=	ரூ. 20,000,000
பங்குடமையின் முதலீட்டு வருமானம்	=	ரூ. 500,000
பங்குடமையின் மதிப்பிடத்தக்க வருமானம்	=	ரூ. 20,500,000
(-) கொடுப்பனவுகள்	=	ரூ. (1,000,000)
வரிக்குரிய வருமானம்	=	ரூ. 19,500,000
வரி : 6%	=	ரூ. 1,170,000
திரு.A வின் பங்குடமை வருமான பங்கு	=	ரூ. 10,250,000
திரு.B யின் பங்குடமை வருமான பங்கு	=	ரூ. 10,250,000
வர் செலுத்த வேண்டிய திரு. A		
திரு.யு வின் பங்குடமை பங்கு	=	ரூ. 10,250,000
குறை: தனிநபர்களுக்கான கொடுப்பனவு	=	ரூ. (1,200,000)
வரியீடதக்கவருமானம்	=	ரூ. 9,050,000
செலுத்த வேண்டிய வரி ரூ 2,500,000 வரை	=	ரூ. 450,000
மிகுதி 36%	=	ரூ. 2,358,000
மொத்த வரி	=	ரூ. 2,808,000
மொத்த வரி		
குறை: பங்குடமை பற்று (1,170,000 x 50%)	=	ரூ. (585,000)
குறை: பங்குடமை பற்று	=	ரூ. 2,223,000
மிகுதி வரி செலுத்த வேண்டியது		

-Page 94-

4.2.2.1.1 நம்பிக்கை நிதியத்தின் வரிவிதிப்பு

Final paragraph should be as follows

2023/2024 முதல் நம்பிக்கை நிதியம் உணரப்பட்ட முதலீட்டுவரு மானத் துக்கு 10% மற்றும் 30% இல் வரி செலுத்த வேண்டும்.

-Page 95-

Question 02 and Answer 02 should be amended as follows

Question 02

வருணியும் தனுஜாவும் தங்கள் தந்தை திரு.மெத்தானந்தா அவர்களால் அமைக்கப்பட்ட திரும்பப்பெற முடியாத நம்பிக்கை நிதியத்திற்கு இரட்டை சகோதரிகள் மற்றும் இளம் பயனாளிகள். அறக்கட்டளையை ஒரு தொழில்முறை அறங்காவலர் திருமதி வீரக்கோடி நிர்வகிக்க வேண்டும், அவர் நம்பிக்கை நிதியத்தின் வருமானத்திலிருந்து வருடாந்திர கட்டணம் செலுத்தப்படுகிறார். நம்பிக்கை நிதிய பத்திரத்தின் கீழ், அறக்கட்டளை சொத்துக்கள் மூன்று பெரிய விவசாய நிலங்களை உள்ளடக்கியது, அவை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன (இதனால் வாடகை வருமானத்தைப் பெறுகின்றன) ரூ. 40 மில்லியன் வாடகை கிடைக்கிறது. இந்த நிலங்களை அறங்காவலர் தங்கள் வாழ்நாள் முழுவதும், வருமானம் மற்றும் பெறுவனங்களை பயனாளிகளின் நலனுக்காக வைத்திருந்து நிர்வகிக்க வேண்டும்

கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 21 வயதை எட்டியதும் அறக்கட்டளையிலிருந்து ரூ.10 மில்லியன் வரை வாடகை வருமானத்தை செலுத்தக் கோருவதற்கு வருணி மற்றும் தனுஜா ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. 1 ஜூலை 2023 அன்று வருணிக்கும் தனுஜாவிற்கும் 21 வயதாகிறது. அறக்கட்டளை 31 மார்ச் 2024 உடன் முடிவடையும் ஆண்டு.

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அறக்கட்டளைக்கு வருணி மற்றும் தனுஜாவின் வரிப் பொறுப்பை தனித்தனியாக கணக்கிடுங்கள்.

Answer 02

நபர்	வாடகை வருமானம்	கழிவுகள்	நிவாரணம்	வரியிடக்கூடிய வருமானம்
வருணி (தனிநபர்)	10 million	250,000	1,200,000	8,550,000
தனுஜா (தனிநபர்)	10 million	250,000	1,200,000	8,550,000
நம்பிக்கை நிதியம் (நிறுவனம்)	20 million	500,000	-	19,500,000

குறிப்பு: திருமதி வீரக்கோடி அறங்காவலர் கட்டணத்திற்கு வரி செலுத்தப்பட வேண்டும். எனவே அதனை தனது சொந்த வணிகத்தின் தனி வருமானமாக காட்ட வேண்டும்.

-Page 97-

4.3.2.1 அலகு நம்பிக்கை நிதியம் "தகுதியான முதலீட்டு வணிகத்தை" மேற்கொள்ளவில்லை

following should be added as the final paragraph.

2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள்

ஒவ்வொரு அலகு பொறுப்பாளரும் தனது வருமானங்கள் நிவாரணங்கள் பற்றிய வரிமதிப்பீட்டு அறிக்கையை ஒவ்வொரு வருடத்திலும் ஆகஸ்ட் 30ம் திகதிக்கு முன் சமர்ப்பித்தல் வேண்டும்.

ஒரு அறக்கட்டளை நிறுவனம் மேற்கூறிய நிபந்தனைகளுக்கு சமர்ப்பிக்காவிடின் அது அறக்கட்டளை நிறுவனமாக கருதப்படாமல் கம்பனியாக கருதப்பட்டு கம்பனிக்கான வரியினை செலுத்த வேண்டும்.

-Page 98-

4.4 அரசு சாரா நிறுவனங்கள்

(b) 1st point should be amended as follows

- பிரிவு 68 இன் படி, ஒரு அரசு சாரா அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டில் பெறப்பட்ட மானியம், நன்கொடை அல்லது பங்களிப்பு தொகைகளுக்கு 3% மேலதிக வரி செலுத்தப்பட வேண்டும் அல்லது வேறு தொகைகளுக்கு 30 வீதத்தில் வரி செலுத்த வேண்டும். (2023/2024 க்கு இலிருந்து நடைமுறையில்).

-Page 99-

Paragraph before Question 03 should be amended as follows

குறிப்பு: 01.01.2021 முதல் உள்நாட்டு வருவாய் துறையால் 08.04.2020 அன்று வழங்கப்பட்ட அறிவிப்பின் படி, மத விவகாரங்கள் தொடர்பான பொறுப்பில் அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு மத நிறுவனத்தாலும் பெறப்பட்ட எந்தவொரு தொகையும், மானியங்கள் அல்லது நன்கொடைகள் மூலம் விலக்கு பெற்றது.

-Page 99-

Question 03 should be amended as follows

XYZ அரசு சாரா அமைப்பு 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான பின்வரும் வருமானத்தைப் பெற்றுள்ளது.

வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள்	ரூ. 3,000,000
நிலையான வைப்புகளிலிருந்து வட்டி	ரூ. 350,000

மதிப்பீட்டு ஆண்டுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வரிப் பொறுப்பைக் கணக்கிடுங்கள் 2023/2024.

-Page 100-

Question 04 should be as follows.

ABC அறக்கட்டளை நிறுவனம் 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான ஆதாரங்களுக்கு கீழே உள்ளது.

வாடகை வருமானம்	ரூ. 240,000
வணிக வருமானம்	ரூ. 125,000
முதலீட்டு சொத்துக்களை உணர்ந்ததன் மூலம்	ரூ. 200,000

மதிப்பீட்டு ஆண்டுக்கான தொண்டு நிறுவனத்தின் வரிப் பொறுப்பைக் கணக்கிடுங்கள் 2023/2024.

Chapter 05 | கடப்பாடுகளும் நடவடிக்கைகளும்

-Page 104/105-

Question 01 and answer 1 should be amended as follows

Question 1

சரத் 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான தனது வரிப் பொறுப்பை ரூ. 900,000 என மதிப்பிட்டுள்ளார். முதல் தவணை செலுத்துதலுக்காக அவர் ரூ. 225,000 செலுத்தியுள்ளார் மற்றும் 15.11.2023 வரை AIT வரவுகளை ரூ. 45,000. இரண்டாவது காலாண்டு தவணை செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடுங்கள். கட்டணம் செலுத்த வேண்டிய திகதியைக் குறிப்பிடவும்.

Answer 1

(i) சட்டத்தின் பிரிவு 90 (3) இன் படி, செலுத்த வேண்டிய தவணை வரி பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்பட வேண்டும்:

$$\begin{aligned} \text{தவணைக் கட்டணம்} &= \frac{\text{மதிப்பீட்டு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய மதிப்பிடப்பட்ட வரி} - \left[\text{தவணை கொடுப்பனவுகள்} + \text{WHT} \right] \text{காலாண்டுக்கான முடிவுத்திகதி வரை}}{\text{எஞ்சியுள்ள மதிப்பீட்டு ஆண்டிற்கான தவணைகளின் எண்ணிக்கை}} \\ &= \frac{900,000 - (225,000 + 45,000)}{3} \\ &= 210,000 \end{aligned}$$

உரிய திகதி - 15 நவம்பர் 2023

-Page 105-

5.1.2 மதிப்பீட்டில் செலுத்த வேண்டிய வரி

2nd point should be as follows

- தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் இருந்து ஆறு மாதங்கள் முடிவதற்குள் மதிப்பீட்டில் செலுத்த வேண்டிய வேறு வரி. (எ.கா. மதிப்பீட்டு ஆண்டு 2022/23 - 30.09.2023)

-Page 105-

5.2.1.1 வருமானத்தை யார் வழங்குவார்கள்?

2nd paragraph should be as follows

அதாவது மதிப்பீட்டு ஆண்டிற்கான 2023/24 வருமானம் 30.11.2024 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

-Page 106-

5.2.2 எந்தவொரு நபராலும் பதிவு செய்தல்

Last two paragraphs should be as follows

31 மே 2023 வர்த்தமானி அறிக்கை படி 2024 ஜனவரி 01ம் திகதி முதல் 18 வயதை பூர்த்தி செய்த ஒவ்வொரு தனி நபரம் வருமானவரி திணைக்களத்தில் தன்னை பதிவு செய்துக் கொண்டு TIN இலக்கத்தினை பெறல் கட்டாயமாகும்

யாராயினும் அவ்வாறு பதிந்து TIN இலக்கத்தினை பெறத்தவறும் பட்சத்தில் ரூ50,000 க்கு விஞ்சாத தண்டப்பணத்தினை செலுத்தல் கட்டாயமாகும்.

-Page 107-

Question 2 part (i) and answer 2 part (i) should be as follows

Question 2 part (i)

- (i) 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி செலுத்துவோர் தனது / அதன் வருமான வரி திரட்டை எந்த திகதியில் அல்லது அதற்கு முன் தாக்கல் செய்ய வேண்டும்?

Answer 2 part (i)

- (i) 2023/24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருடாந்திர வருமான வரி வருமானத் திரட்டை 30.11.2024 க்கு முன் வழங்கப்பட வேண்டும்.

-Page 109-

5.3.5 நேர வரையறை ஏற்பாடுகள் (பிரிவு 135)

2nd point should be as follows

- வேறு எந்த விடயத்திலும் 30 மாதங்களுக்குள்.

ஏதாவது ஆண்டு 01.04.2023க்குமுள்.

-Page 109-

5.3.5 நேர வரையறை ஏற்பாடுகள் (பிரிவு 135)

Following should be added after the point (ii)

01.04.2023இலிருந்து உதவி ஆணையாளர் மதிப்பீட்டு வீதங்களை பின்வருமாறு மதிப்பீடுகிறார்
30 மாதங்கள்

1. சுய மதிப்பீட்டு அறிக்கைகள் குறித்த திகதியில் பூரணப்படுத்த வேண்டும்
2. ஏனைய மதிப்பீடுகள் வரி செலுத்துபவரால் வருமானவரி திரட்டு சமர்ப்பிக்கும் நாள் திருத்தப்பட்ட அல்லது மேலதிக மதிப்பீடு ஒரு வருட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

-Page 110-

5.3.6 சுய மதிப்பீட்டில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பம்

point (b) should be as follows

(b) பிரிவு 135 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள். அதாவது - நேர வரையறை காலாவதியாகும் முன் (மேலே 3.5 இன் கீழ் விவாதிக்கப்பட்டது)

(வ.ரி.ஆ. 21/22 வரை) 01.04.2023, 12 மாதங்களுக்கு சுய மதிப்பு படிவத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

-Page 111-

5.4.2 நிர்வாக மதிப்பாய்வு (பிரிவு 139)

2nd point should be as follows

- மதிப்பாய்வுக்கான ஒரு கோரிக்கை, ஆணையாளர் முடிவு அறிவிக்கப்பட்டதன் பின்னர் 30 நாட்களுக்குள் எழுத்து மூலம் (கடிதத்தில்) அறிவிக்கப்பட வேண்டும். மேலும் அது தயாரிக்கப்பட்ட அடிப்படை விரிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

-Page 111-

5.4.2 நிர்வாக மதிப்பாய்வு (பிரிவு 139)

Following should be added as the last paragraph

08.05.2023 முதல் வரி ஆணையாளர் மதிப்பாய்வுக்கான தனது முடிவினை இரண்டு வருடங்களுக்குள் வரி செலுத்துனருக்கு அறிவிக்க வேண்டும்.அவ்வாறு குறுத்த கால இடைவெளியில் ஆணையாளர் முடிவினை அறிவிக்காவிடின் மதிப்பீட்டு வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கருதப்படும். ஆனால் வரி மதிப்பீடு ஆணைக்குழுவினால் அனுமதித்தல் வேண்டும்.

-Page 115/116-

5.6 மீளப் பெறல்

Following should be added as 4th point

- வரி கணக்காய்வுக்கு முன்னர் வரிசெலுத்துனரின் வேண்டுகோளின் படி 60 மீளப்பெறல் வரித்தொகையை அடுத்து வரும் ஆண்டுக்காக செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக் கொள்ள முடியும்.

-Page 116-

5.6 மீளப் பெறல்

Following should be added as 6th point

- 01.04.2023இலிருந்து வரி மீளப்பெறும் தொகை ரூ100,000ஐ விஞ்சாத போது வரி செலுத்துனர் வதிவுள்ளோராயின் மட்டும் வரி மீளப்பெறும் கோரிக்கை வதிவுள்ளோர் சமர்ப்பித்த திகதியிலிருந்து மூன்று மாதத்துக்குள் மீளளிப்பு செய்தல் அவசியம். இது வரி கணக்காய்வுக்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

வரி மீளப்பெறும் கோரிக்கையை வதிவுள்ள மூத்த குடிமகனால் முன்வைக்கப்பட்டு வரி தவணைக் கொடுப்பனவாக செலுத்தும் தொகை ரூ25,000 ஐ ஒரு தவணைக்கு விஞ்சாத போது காலாண்டுகளாக 30ஜூன் , 30 செப்டெம்பர், 30 டிசெம்பர், 31 மார்ச் ஆக இருந்தால் மீளளிப்பு கோரிக்கை விட்ட திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் மீளளிப்பு செய்யப்படும். இதுவும் வரிக்கணக்காய்வுக்கு முன்பே இருத்தல் வேண்டும்.

-Page 116-

Answer 4 (ii) should be amended as follows

- (ii) வரி செலுத்துவோரின் வரி, வட்டி, தாமதக் கட்டணம் அல்லது சட்டத்தின் கீழ் அபராதம் ஆகியவற்றின் மதிப்பிடப்பட்ட பொறுப்புக்கு எதிரான தொகையை ஆணையாளரால் அடுத்த மோத காலத்திற்குள் மீள் செலுத்த முடியும்.

Chapter 06 | வரிவிதிப்புடன் தொடர்புடைய நிறுத்தி வைத்தல் வரி (WHT), மூலதன ஆதாய வரி மற்றும் தீர்ப்புவழிச் சட்டங்கள்

-Page 123-

6.1.2.1 தொழில்தருனரால் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து நிறுத்தி வைக்கும் வரி (பிரிவு 83 A)

1st sentence should be removed.

2nd paragraph should be as follows

பிரிவு 83 A இன் படி வேலைவாய்ப்பு வருமானத்தின் கீழ் வரும் எந்தவொரு கொடுப்பனவுக்கும் ஒரு தொழில்தருனர் ஜனவரி 01, 2023 முதல் முற்கூட்டிய தனிநபர் வருமான வரியைக் கழிப்பார் எனின், அத்தகைய ஊழியர்

-Page 125-

Following table should be amended as follows

	வருமான வகை	அட்டவணை
(a)	மாதாந்த வரிக் கழிமானங்கள் தொழிலிலிருந்தான வழமையான இலாங்கள்	வரி அட்டவணை 01
(b)	மொத்த தொகை செலுத்துதல் (எ.கா. போனஸ்)	வரி அட்டவணை 02
(c)	ஊழியர்களின் சம்மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு முறை முழுமையாக செலுத்தப்பட்ட பணம் (இளைப்பாறும் நன்னமகள்)	வரி அட்டவணை 03

(d)	இலங்கையில் குடிமக்கள் தவிர பிற குடியரிமை பெறாத ஊழியர்களின் ஒப்புதல் பொருட்படுத்தாமல் பெறப்பட்ட கட்டணம்	வரி அட்டவணை 04
(e)	ஒரு முதன்மை வேலைவாய்ப்பிலிருந்து ஒரு ஊழியரின் மாதாந்திர வழக்கமான இலாபம் ரூ. 250,000 க்கும் குறைவாக இருக்கும், ஆனால் மதிப்பீட்டு ஆண்டில் எந்த மாதமும் முதன்மை வேலைவாய்ப்பிலிருந்து ஒட்டுமொத்த இலாபம் சில மாதங்களில் அதிக ஊதியம் வழங்கப்படுவதால் ரூ. 3,000,000 ஐ விட அதிகமாக உள்ளது	வரி அட்டவணை 05
(f)	பணியாளரின் வேலைவாய்ப்பிலிருந்து வருமானம் மீதான பணியாளரின் வரிப் பொறுப்பை செலுத்துதல் அல்லது திருப்பிச் செலுத்துதல்	வரி அட்டவணை 06
(g)	இரண்டாம் தொழிலிலுக்கான வரி	வரி அட்டவணை 07

-Page 125-

6.1.2.1.2. முதன்மை வேலைவாய்ப்பு

2nd point should be amended as follows

- ஒரு ஊழியர் ஒரு தொழில்துறையின் வேலைவாய்ப்பை ஊழியரின் முதன்மை வேலைவாய்ப்பு என்று பரிந்துரைக்கும் அறிவிப்புடன் வழங்க வேண்டும், அங்கு அத்தகைய முதன்மை வேலைவாய்ப்புகளின் மாதாந்திர வழக்கமான இலாபம் மாதத்திற்கு ரூ.100,000 அல்லது மதிப்பீட்டிற்கு ஆண்டுக்கு ரூ.1,200,000 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.

-Page 126-

Following should be amended as follows

6.1.2.1.7 APIT திட்டத்தின் கீழ் ஒரு தொழில்துறையின் கடமைகள்

- உள்நாட்டு வருவாய் ஆணையர் நாயகம் வழங்கிய அட்டவணைகளின்படி அவரது ஒப்புதலுடன் வருமான வரி செலுத்த வேண்டிய பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து வருமான வரியைக் கழிக்க உரிமையுண்டு.
- எந்தவொரு மாதத்திலும் கழிக்கப்படும் வரிகளை அடுத்த மாதம் 15 அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
- பொறுப்பு வரி மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் குறிப்பிட்ட படிவங்களில் சரியான பதிவுகளை பராமரித்தல் மற்றும் மதிப்பீட்டு ஆண்டின் இறுதி முதல் ஐந்து ஆண்டுகள் வரை அனைத்து பதிவுகளையும் வைத்திருத்தல்
- வரி மதிப்பாண்டின் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னர் வரி வருமானத்திரட்டை வழங்கவும்.
- ஏப்ரல் 30 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஊழியர்களுக்கு வரி விலக்கு சான்றிதழை (டி 10 சான்றிதழ்) உடனடியாக மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் அல்லது பணியாளர் தனது வேலையை நிறுத்திவிட்டால் வேலை நிறுத்தப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்கவும்.

-Page 128-

Following should be removed

முற்கூட்டியே வருமான வரி - Advance Income Tax (AIT)

01.04.2020 இலிருந்து (AIT) பங்கு இலாபத்தொகை , வட்டி, தள்ளுபடி, கட்டணம், இயற்கை வள கொடுப்பனவு, வாடகை, உரிமம், பிரீமியம் அல்லது அத்தகைய நபர் அளித்த ஒப்புதலுக்கு உட்பட்டு எந்தவொரு குடியிருப்பாளருக்கும் செய்யப்படும் கட்டணங்கள் ஆகியவற்றில் கழிக்கப்படுகிறது. ஒப்புதலின் பெயரில், நிறுத்திவைத்தல்முகவர் முற்பண வருமான வரியை வரி ஆணையாளர்

குறிப்பிட்டபடி கழிக்க முடியும்.

1. நிறுத்தி வைக்கும் வர் முகவருக்கு (WHA) அறிவியு

WHA இலிருந்து இலங்கையில் மூலத்தைக் கொண்ட மேலேயுள்ள கொடுப்பனவுகளை (விலக்குத் தொகைகளைத் தவிர்த்து) பெறும் அல்லது பெறும் குடியிருப்பாளர் ஒருவர் ஒரு அறிவிப்பை வெளியிடலாம் அந்த அறிவிப்பில் AIT ஐக் குறைப்பதற்கான தனது ஒப்புதலை வெளிப்படுத்தலாம்.

2. கழித்தல் வீகீதங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி, அவர்களின் அறிவிப்புகளில் நபர் அறிவித்த தொடர்புடைய தொகைகளில் தொடர்புடைய வருமான வரி விகிதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் யுஐஐவு விலக்கு செய்யப்படுகிறது.

i. பெறுநர் ஒரு தனிநபர் என்றால்

கொடுப்பனவுகள் (ரூ.)		வர் வீகீதம்
வருடாந்த கழிப்பனவுகள்	மாதாந்த கழிப்பனவுகள்	
முதல் ரூ.3,000,000 அதிகப்பட்ச தொகை	ரூ.250,000 அதிகப்பட்ச தொகை	6%
அடுத்த ரூ.3,000,000 அதிகப்பட்ச தொகை	அடுத்த ரூ.250,000 அதிகப்பட்ச தொகை	12%
மிகுதி	மிகுதி	18%

ii. பெறுநர் ஒரு தனிநபர் வதிவட உரிமை இல்லாதவிடத்து

வணிகம்	வர் வீகீதம்	தொகை
பங்குடமை	6%	
வதிவிட கம்பனியின் பங்கு இலாபம்	14%	
தொண்டு நிறுவனம்	14%	
சேமலாப நிதி, ஊழிய நம்பிக்கை நிதியம், ஓய்வூதிய நிதியங்கள்	14%	
வதிவட கம்பனிகள்	24%	

* (AIT கழிக்கப்பட வேண்டிய கொடுப்பனவு தொகை அறிவிப்பாளரால் பொருந்தக்கூடியதாக குறிப்பிடப்பட வேண்டும். அறிவிப்பவர் AIT விலக்கு நோக்கங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்ட தொகையை விலக்க முடியும்)

-Page 129-

6.1.3 நிறுத்தி வைக்கும் முகவர்களின் கடமைகள்

Following should be added as first paragraph

அனைத்து நிறுத்தி வைக்கும் முகவர்களும் இரை வரி திணைக்களத்தின் வரி ஆணையாளரிடம் தன்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் நிறுத்தி வைத்த வரி (WHT) விலகல் சான்றிதழ் (AIT) வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் பதிவு செய்தல் வேண்டும்.

-Page 129/130-

following should be removed

பணம் செலுத்துபவர் / நிறுத்தி வைக்கும் முகவர்களின் பொறுப்புகள் மற்றும் இவர்களால் பராமரிக்கப்பட வேண்டிய பதிவுகள்

i. நிறுத்தி வைக்கும் வரி அல்லது முன்கூட்டியே வருமான வரியைக் கழிக்கும் முகவர் உள்நாட்டு வருமான ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுத்தி வைக்கும் முகவராக இருக்க

வேண்டும். பதிவு பெறப்படவில்லை எனில், நபர் WHT / AIT இன் விலக்கு தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் ஆணையாளர் நாயகத்திடம் இருந்து பதிவு எண்ணைப் பெற வேண்டும்.

- ii. AIT ஐக் குறைப்பதற்கான நோக்கத்திற்காக, எந்தவொரு WHA க்கும் தனி பதிவு தேவையில்லை, அவர் றூவு முகவரின் அதே பதிவின் கீழ் தொடரலாம்.
- iii. அத்தகைய நபர்கள் இணைப்பு 3 இன் படி முறையான பதிவுகளை (அவர்கள் பெற்ற அறிவிப்புகள் உட்பட) வைத்திருப்பார்கள், மேலும் வரி அதிகாரியின் வேண்டுகோளின்படி அல்லது வரி அதிகாரியின் ஆய்வுக்காக வழங்கப்படுவார்கள்.
- iv. வருடாந்திர அறிக்கைகளுக்கான அட்டவணைகள் WHT மற்றும் AIT கழிக்கப்பட்டவற்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் அத்தகைய அட்டவணைகள் மின்னணு வடிவத்தில் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், WHT / AIT கழிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை (வரி செலுத்துவோர்) 20 க்கும் குறைவாக இருந்தால், கடதாசி வடிவு நகல்கள் சமர்ப்பிக்கப்படலாம்.

Chapter 07 - ஏனைய வணிக வரிகள்

-Page 147-

“வரி விதிக்கக்கூடிய காலம்” என்பதன் பொருள்:

following should be amended as follows

- எந்தவொரு நபரும் SVT திட்டத்தில் RIP (ஏற்றுமதி) திட்டத்தில் பதிவு செய்கிறார்

-Page 147-

following should be removed

- TQB அல்லது EDB இல் பதிவுசெய்யப்பட்ட ஒரு ஏற்றுமதியாளருக்கு வழங்கலை செய்யும் ஆடை ஒதுக்கீட்டு வாரியம் (TQB) அல்லது ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நபரும்.

-Page 150/151-

Question 04 and answer 04 should be amended as follows

Question 04

01.10.2020 திகதியிலிருந்து கட்டாய VAT பதிவுக்கு பொருந்தக்கூடிய விநியோக மதிப்புகளின் வரம்பு என்ன?

Answer 04

காலாண்டு ரூ. 20 மில்லியன்.

ஆண்டுக்கு ரூ. 80 மில்லியன்.

-Page 155-

7.2.1.3 விலக்கு அளிக்கப்பட்ட வழங்கல்கள் (பிரிவு 8)

should be amended as follows

விலக்கு அளிக்கப்பட்ட வழங்கல்கள் முதலாம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. சில விலக்களிக்கப்பட்ட வழங்கல்கள் அட்டவணையிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது கீழே காட்டப்பட்டுள்ளது.

(a) வழங்கல் அல்லது இறக்குமதி,

- கோதுமை, கோதுமை மா
- குழதைகளுக்கான பால்மா சேதனைப் பசளை
- மருந்துவகைகளும் / மருந்தக பொருட்களும்

(b) வழங்கல்,

- கல்வி சேவைகள்
- பொது பயணிகள் போக்குவரத்து சேவைகள் வான் நீர்போக்கு வரத்து அல்லது
- உள்ளூர் பிரயாணிகள் போக்குவரத்து
- உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெசவு ஆடைகள்.
- மின்சாரம்

(புதுப்படுத்தப்படாத விவசாய கடலுணவு உற்பத்திகள் இலங்கையில்)

-Page 156-

வரி விகிதங்கள் (பிரிவு 2, 7, & 22)

following should be amended as follows

பூஜ்ஜிய வீதம்	0% (பிரிவு 07)
நியம வீதம்	15% (01.01.2022 இலிருந்து 31.12.2023 வரை)
	18% (01.01.2024 இலிருந்து)

-Page 157-

Question 07 and answer 07 should be as follows

Question 07

(ii) 01.01.2024 க்குப் பிறகு எந்தவொரு காலத்திற்கும் பொருந்தும் VAT விகிதங்கள் யாவை?

Answer 07

(ii) **வரி விகிதங்கள் 01.01.2024 இல் அல்லது பின்**

பூஜ்ஜிய வீதம்	0%
நியம வீதம்	18%

-Page 161-

Question 09 and Question 10 should be amended as follows

Question 09

31.12.2024 உடன் முடிவடைந்த காலாண்டில் VAT தீர்க்க வேண்டிய தேதிகள் யாவை?

Question 10

31.03.2024 உடன் முடிவடைந்த வரி விதிக்கப்படக்கூடிய காலப்பகுதியில் ஆடை முடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள எம் / எஸ் ஹாட் ஹாட் (பிரைவேட்) லிமிடெட் கணக்குகளின் புத்தகங்களிலிருந்து பின்வரும் தகவல்கள் எடுக்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பரிவர்த்தனைகளும் பொருந்தக்கூடிய இடங்களில் VAT அடங்கும்.

வெளியீடு

VAT பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கல் VAT க்கு பொறுப்பானது	33,062,000
VAT அல்லாத பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கல் VAT க்கு பொறுப்பானது	50,312,500

உள்வீடு

வரி விலைப்பட்டியலுடன் ஆதரிக்கப்படும் மூலப்பொருட்களை வாங்குவது	54,625,000
வரி விலைப்பட்டியல் உடன் ஆதரிக்கப்படாத மூலப்பொருட்களை வாங்குவது	3,360,000
மின்சாரம்	1,680,000

பணியாளர்கள் சம்பளம் மற்றும் ஊதியங்கள் 56,000,000

பின்வருவதை நீங்கள் கணக்கிட வேண்டும்

31.03.2024 உடன் முடிவடைந்த காலாண்டில் செலுத்த வேண்டிய VAT

-Page 161-

Answer 9 should be amended as follows

- 20.02.2024
- 20.03.2024
- 20.04.2024

-Page 162-

Answer 10 should be as follows

(i) எம் / எஸ் ஹாட் ஹாட் (பிரைவேட்) லிமிடெட்.

31.03.2024 இல் முடிவடைந்த காலாண்டிற்கான VAT கணக்கீடு

வெளியீட்டு VAT

8% நிலையான விகிதத்தில் பொறுப்பான பொருட்களில்

$$(31,062,500 + 50,312,500) \times \frac{18}{118} = 12,718,220$$

உள்வீட்டு VAT

(-) உள்வீடு வரி

நிலையான விகிதத்தில்

லொறி

விலக்கு

சராசரி உட்பிரிவில் கட்டணம்:

பணியாளர் உணவு

அனுமதிக்கப்படாது

மூலப்பொருட்கள்

$$54,625,000 \times \frac{18}{118}$$

$$= 8,332,627$$

வரி விலைப்பட்டியல் இல்லாத

மூலப்பொருட்கள்

அனுமதிக்கப்படாது

மின்சாரம் VAT விலக்கப்பட்டது

சம்பளம் மற்றும் ஊதியங்கள்

ஊதியங்கள் VAT இல்லை

மொத்தம்

காலாண்டுக்கு உரிமை கோரப்பட்ட தொகை

8,332,627

செலுத்த வேண்டிய வரி மீகுதி (20.04.2024 அன்று அல்லது அதற்கு முன்)

4,385,593

குறிப்பு : ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கு மாதாந்திர கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தால், அவை தவணைக் கொடுப்பனவாகக் கருதப்படும்.

-Page 163-

Answer 11 should be as follows

வழங்கல் மற்றும் உள்ளீட்டு வரி மதிப்பு

	பறுமதி	ஏவு
நிலையான விகிதத்தில் பொறுப்பு 18%	70,656,778	12,718,220
ஏற்றுமதி	6,800,000	-
மொத்தம்	77,456,778	12,718,220
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்	16,995,000	-
மொத்தம்	94,451,	12,718,220
உள்ளீட்டு வரிக்கு பொறுப்பான வழங்கல்	77,456,718 x	8,332,627
	94,451,778	(6,833,311)
		<u>5,884,908</u>

-Page 170-

7.6.1.5 should be as follows

7.6.1.5 வரி வீதம் - 01.01.2022 இலிருந்து 18%

-Page 172-

7.7.2.3 முத்திரை பொறுப்பு விகிதங்கள்

first paragraph should be amended as follows

சில முக்கியமான முத்திரை கட்டண வீதங்கள் முத்திரை கட்டண விகிதங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன

-Page 174-

7.7.3.1 முத்திரை வரி செலுத்துதல் (பிரிவு 8)

first paragraph should be amended as follows

பின்வரும் முக்கியமான முத்திரை வரி அறவிடப்பட வேண்டும்

-Page 178-

table should be amended as follows

காலாண்டு 2023 மார்ச் 31 அன்று முடிந்தது	-	2023 ஜூன் 30 அன்று அல்லது அதற்கு முன்
காலாண்டு 2023 ஜூன் 30 அன்று முடிந்தது	-	2023 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்
காலாண்டு 30 செப்டம்பர் 2023 அன்று முடிந்தது	-	2023 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்
காலாண்டு 2023 டிசம்பர் 31 அன்று முடிந்தது	-	2024 மார்ச் 31 அல்லது அதற்கு முன்

-Page 178-

Following note should be removed

குறிப்பு: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் தாக்கத்தையும், கோவிட் 19 வெடிப்பையும் கருத்தில் கொண்டு டிடிஎல் கொடுப்பனவுகளுக்கு 2019 ஜூலை 1 முதல் 2020 ஏப்ரல் 30 வரை 10 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, 2020 மே 01 முதல் 2021 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் 20 சம தவணைகளில் இருந்து மீட்கப்படுகிறது., அபராதம் இல்லாமல்.

-Page 179-

Y/A of Exercises should be 2023

-Page 186-

பயிற்சிகள்

Y/A of 3rd question should be 2023

-Page 186-

விடைகள்

3rd solution should be as follows

- 3) ● வருமானத்திரட்டை தாக்கல் செய்யும் திகதி - 31.01.2024 அன்று அல்லது அதற்கு முன் வரி செலுத்தும் திகதிகள் -
- 2023.11.20
 - 2023.12.20
 - 2024.01.20